



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,600 — FRIDAY, OCTOBER 16, 1953

(Published by Authority)

PART III — LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices —		Land Sales by the Settlement Officers —	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	—	Central Province	—
		Southern Province	—
		Northern Province	—
		Eastern Province	—
		North-Western Province	—
Land Sales by the Government Agents —		North-Central Province	—
Western Province	—	Province of Uva	—
Central Province	—	Province of Sabaragamuwa	—
Southern Province	—		
Northern Province	—	Land Acquisition Notices	2011
Eastern Province	—	Notices under the Land Development Ordinance	2018
North-Western Province	—	Land Redemption Notices	2019
North-Central Province	—	Miscellaneous Land Notices	2020
Province of Uva	—	Lands under Peasant Proprietor Scheme	—
Province of Sabaragamuwa	—		

PART V published with this Issue contains List of Applications for Public Carriers Permits for use of Lorries, &c.

Land Acquisition Notices

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

All that land called Karukupul Munnam, in extent about 2 acres, situated in the village of Kiran, Etavur and Korala Pattus, Batticaloa District and bounded as follows —

North by Irrigation Road,
East by Kumburutivu Kulam,
South by Marumunnam field owned by K Raman and M Marumuttu of Kiran,
West by Crown high land

P B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Ministry's Reference No J/AF/352/53,
Batticaloa Kachcheri's Ref No LD 3407
Colombo September 23, 1953.

Reference No LWA 27.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950 that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion in extent about 2 acres out of the land called Munswatte Estate, situated in Gampaha Village, Gampaha Korala, Wellawaya Division, Badulla District, and bounded as follows —

North by remaining portion of lot 14 of Munswatte Estate,
East by Mr K G Wickramasuriya's land,
South by P W D Road,
West by P W D Road and school garden

P B BULANKULAME,
Minister of Lands and Land Development.

Ref No J/E/378/53,
Colombo September 23 1953

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I PUNCHI BANDA Bulankulame Minister of Lands and Land Development hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

Portions in extent about 2 roods from the lands called Derangala Estate and Yahalawila Estate (Lot 52½ in F V P 27), situated at Derangala, Motawak Korala, Matara District for the construction of a Public Cart Road 30 feet in width from Atueta to Alepaladeniya.

Ref No LB 1880—J/HLG/451,
Colombo September 23 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development.

2011 — J N B 29919-843 (10/53)

E 1

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

No. LA 3488

I, Puncu Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion in extent approximately 35 acres from the land called Crystal Hill Estate, situated at Hunuketaela Village, Matale East, Matale District, and bounded as follows —

North by Owala Estate,
East by Eriyagolla Estate,
South by Koluawatto Tea Block,
West by Owala Estate and Owala Ela

Ref No J/LLD/287/38 (VE),
Colombo, September 26, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

Reference No LA/7221A/J/HA/259

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Puncu Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion in extent 4 4 perches out of the land called Siyambalagahamulawatta, situated in Udawalpola village, Ward No. 8—Udawalpola, within the Municipal limits of Kurunegala, Tiragandahaye Kotala West, Woudawilli Hatpattu, Kurunegala District, surveyed and described as lots 1, 2 and 3 in preliminary plan A 1,221

Ref No J/HA/259,
Colombo, September 21, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

LA. 3335/J/HLG/1805

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Puncu Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent approximately 30' x 30' out of the land called Kambikotuwa, situated in the village of Nattandiya, Pitigal Kotala South, Chilaw District; claimed by Mr. P. Dissanayake of Getamanna, Beliatla and bounded as follows —

North by Nattandiya-Muttibendiwala Road,
East by paddy fields,
South and West by the remaining portions of the same land

Colombo, August 7, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

LA 3396/J/HA/2945

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Puncu Banda Bulankulame Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion of land called Puranawela, in extent about 2½ acres, situated at Mirisankotuwa Village, Village Headman's Division of Mirisankotuwa, Pitigal Kotala South, Chilaw District; and bounded as follows —

North by paddy field belonging to Mr. W. Peduru Fernando, Mirisankotuwa Lunuwila;
East by coconut estate belonging to Mr. W. Peduru Fernando,
South by paddy field belonging to Mr. John Fernando, Bolawatte, Dankotuwa,
West by coconut estate belonging to Mr. W. Anthony Fernando of Mirisankotuwa, Lunuwila and Mr. Suse Tissera of Bolawatte, Dankotuwa

Colombo, April 30, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Puncu Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

(1) A portion, in extent approximately 8 perches from the land called Polongadeniya, situated in Kottegoda Village Wellaboda Pattu and Four Gravets, Mataara District, and bounded as follows —

North by Mataara-Tangalla P W D Road,
East and West by portions of the same land,
South by the land called Palliyagurunansego Kumbura.

(2) A portion, in extent about 0 A 1 R 4 P. from the land called Palliyagurunansego Kumbura, situated in Kottegoda Village, Wellaboda Pattu and Four Gravets, Mataara District, and bounded as follows —

North by portion of same land and the land called Polongadeniya,
East and West by portions of the same land,
South by Waramita Ela and portion of the same land

(3) A portion, in extent approximately 2 perches from the land called Lolugahakotuwa, situated in Kottegoda Village, Wellaboda Pattu and Four Gravets, Mataara District, and bounded as follows —

North by Waramita Ela,
East by portion of the same land claimed by S. H. Dionis Appu,
South and West by portions of the same land.

(4) A portion, in extent approximately 4 perches from the land called Lolugahakotuwa, situated in Kottegoda Village, Wellaboda Pattu and Four Gravets, Mataara District, and bounded as follows —

North and South by portions of the same land,
East by the land called Kekirigewatte,
West by portion of the same land claimed by M. M. Davith Appu

(5) A portion, in extent approximately 1½ perches from the land called Kekirigewatte, situated in Kottegoda Village, Wellaboda Pattu and Four Gravets, Mataara District; and bounded as follows —

North and South by portions of the same land,
East by portion of the same land claimed by S. H. Singho Appu,
West by the land called Lolugahakotuwa.

(6) A portion in extent approximately 6 perches from the land called Kokingewatte situated in Kottegoda Village, Wellaboda Pattu and Four Gravets Mataia District, and bounded as follows —

North and South by portions of the same land,
East by lot 5 in P. P. A 1,194—Geeganagewatte,
West by portion of the same land claimed by S. H. Dionis Appu

(7) Four allotments of land totalling in extent 35 4 perches, called Geeganagewatte, Miduawahawatte, Maddumagewatte and Paluwatte, surveyed and more particularly described as lots 5, 6, 7 and 8 in preliminary plan A 1,194, situated in Kottegoda village, Wellaboda Pattu and Four Gravets, Mataia District

Ref No J/HLG/1331—L. B. 2019
Colombo, September 28 1953

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950 that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

(1) A portion, in extent about 1 acre from the land called Lands Down Estate, situated at Eriyawetiya, Sivane Korale West, Adicari Pattuwa, Colombo District, and bounded as follows —

North by Mrs R. S. Fernando's land,
East and South by remaining portions of the same land,
West by Eriyawetiya school garden

(2) A portion, in extent about ½ acre from the land claimed by Mrs Podi Fernando, situated at Eriyawetiya, Sivane Korale West, Adicari Pattuwa, Colombo District, and bounded as follows —

North by live fence,
East by Eriyawetiya school garden,
South by Landsdown Estate,
West by Kumbathoda—Dalupitiya D. R. C. Road

Ref. No Q 4395/J/E/2610.
Colombo August 7, 1953

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950 that the allotments of land described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

The following allotments of land situated in Kalugaha, Kariyagama and Ussapitiya villages in the Village Headman's Division of Ussapitiya, D. R. O's Division of Galboda and Kingoda Korales, Kegalla District —

(1) A portion in extent about 0 A 0 R. 12 0 P, out of the land called Pitawala Kumbura, bounded as follows —

North by Gammanagoda Ela,
East, South and West by parts of the same land

(2) A portion in extent about 0 A 0 R. 12 0 P, out of the land called Hirivalambe; bounded as follows —

North, East and West by remaining portions of the same land,
South by Gammanagoda Ela

(3) A portion in extent about 0 A. 0 R. 11 2 P, out of the land called Hirivalambe, bounded as follows —

North, West and South by remaining portion of same land,
East by the paddy field called Pinkattiya

(4) A portion in extent about 0 A 0 R 4 0 P, out of the land called Pinkattiya, bounded as follows —

South by remaining portion of same land,
East by a part of Diddeniya,
North and West by parts of Hirivalambe

(5) A portion in extent about 0 A 0 R 16 0 P out of the land called Diddeniya, bounded as follows —

East and South by portions of the same land,
North by a part of same land and a stream,
West by a part of Hirivalambe

(6) A portion in extent about 0 A 0 R 20 0 P, out of the land called Nagahawalahena, bounded as follows —

North and South by remaining portions of the same land,
East by a part of Rahaladeniya,
West by a stream

(7) A portion in extent about 0 A 0 R 6 0 P out of the land called Rahaladeniya, bounded as follows —

North by a part of Rahaladeniya and Malgahamuladeniya,
East by a part of Malgahamuladeniya,
South by remaining portion of the same land,
West by Nagahawalahena

(8) A portion in extent about 0 A 0 R 2 4 P out of the land called Malgahamuladeniya, bounded as follows —

North and East by remaining portions of same land,
South and West by parts of Rahaladeniya

(9) A portion in extent about 0 A 0 R 12 0 P out of the land called Malgahamuladeniya, bounded as follows —

North West and South by parts of same land,
East by a part of Kummanamuladeniya

(10) A portion in extent about 0 A 0 R 10 4 P out of the land called Kummanamuladeniya, bounded as follows —

North and South by remaining portions of same land,
East by a part of Kaluattagekotuwa,
West by a part of Malgahamuladeniya

(11) A portion in extent about 0 A 0 R 4 0 P out of the land called Kaluattagekotuwa, bounded as follows:—

North and South by remaining portions of same land,
East by a part of Pangahadeniya,
West by a part of Kummanamuladeniya

(12) A portion in extent about 0 A 0 R 4 0 P out of the land called Pangahadeniya, bounded as follows —

North and South by parts of Pangahadeniya,
East by a part of Pallehewatta,
West by a part of Kaluattagekotuwa

- (13) A portion in extent about 0 A 0 R 11·0 P, out of the land called Pallehewatta, bounded as follows —
North and South by remaining portions of same land,
East by Gansabawa Road,
West by a part of Pangahadeniya
- (14) A portion in extent about 0 A 0 R 26·0 P, out of the land called Oyabodagedarawatta, bounded as follows —
North, East and South by remaining portions of same land,
West by Gansabawa Road
- (15) A portion in extent about 0 A 0 R 4 0 P, out of the land called Pahalawatta, bounded as follows —
North by a part of Minum Kumbura,
East by parts of Pallehewatta,
South by a part of Oyabodagedarawatta,
West by a part of Pallehewatta
- (16) A portion in extent about 0 A 0 R 28 0 P, out of the land called Minum Kumbura, bounded as follows —
North, West and South by remaining portion of same land,
East by a stream
- (17) A portion in extent about 0 A 0 R 26 0 P, out of the land called Amunagawawatta and Hena, bounded as follows —
North and South by remaining portion of same land,
East by a part of Pokunugalawatta,
West by a stream
- (18) A portion in extent about 0 A 0 R 36 0 P, out of the land called Pokunugalawatta, bounded as follows —
North and South by remaining portions of same land,
East by a part of Gallenahena,
West by a part of Amunagawawatta and Hena
- (19) A portion in extent about 0 A 0 R 14 0 P, out of the land called Gallenahena, bounded as follows —
North and South by parts of same land;
East and West by parts of Pokunugalawatta
- (20) A portion in extent about 0 A 0 R 20 0 P, out of the land called Pokunugalewatta, bounded as follows —
North by a stream,
East and West by remaining portion of same land,
South by part of Gallenahena and same land.
- (21) A portion in extent about 0 A 0 R 8 0 P, out of the land called Galwetahena, bounded as follows —
North by a part of Japaladeniya,
East and West by remaining portions of same land,
South by a stream
- (22) A portion in extent about 0 A 0 R 10 0 P, out of the land called Japaladeniya, bounded as follows —
North by a stream,
East and West by remaining portions of same land,
South by Galwetahena
- (23) A portion in extent about 0 A 0 R 16 0 P, out of the land called Japaladeniya, bounded as follows —
North, West and South by remaining portions of same land;
East by a part of Ratmalgahamukalana
- (24) A portion in extent about 0 A 0 R 8 0 P, out of the land called Ratmalgahamukalana, bounded as follows —
North and South by remaining portions of same land,
East by a part of Pansalawatta,
West by a part of Japaladeniya.
- (25) A portion in extent about 0 A 0 R 4 8 P, out of the land called Pansalawatta, bounded as follows —
North by Udanekathdeniya,
East and South by parts of same land,
West by part of Ratmalgahamukalana
- (26) A portion in extent about 0 A 0 R 18 0 P, out of the land called Udanekathdeniya, bounded as follows —
North and South by parts of Pansalawatta,
East and West by remaining portions of same land
- (27) A portion in extent about 0 A 1 R 8 0 P, out of the land called Pansalawatta, bounded as follows —
North by a part of Galhndawatta,
East and West by remaining portions of same land,
South by a part of Udanekathdeniya
- (28) A portion in extent about 0 A 0 R 8 8 P, out of the land called Galhndawatta; bounded as follows —
North, East and West by remaining portions of same land;
South by a part of Pansalawatta
- (29) A portion in extent about 0 A 0 R 8 8 P, out of the land called Galhndawatta, bounded as follows —
North by Gansabawa Road,
East and South by remaining portions of same land,
West by Gansabawa Road
- (30) A portion in extent about 0 A 0 R 16 0 P, out of the land called Pahalagedarawatta, bounded as follows —
North by a part of Thalagahawatta,
East and West by remaining portions of same land,
South by Gansabawa Road and Footpath.
- (31) A portion in extent about 0 A 0 R 12 0 P, out of the land called Thalagahawatta, bounded as follows —
North, East and West by remaining portions of same land,
South by a part of Pahalagedarawatta
- (32) A portion in extent about 0 A 0 R 30 0 P, out of the land called Ganegodawatta, bounded as follows —
North by a stream and remaining portion of same land,
East by a part of Thalagahawatta;
West and South by remaining portions of same land.
- (33) A portion in extent about 0 A 0 R 22 0 P, out of the land called Kabarapela, bounded as follows —
North and South by a stream,
East and West by remaining portions of same land
- (34) A portion in extent about 0 A 0 R 15·0 P, out of the land called Egodawattage Kumbura; bounded as follows —
North by a portion of Adikangewatta,
East and West by remaining portions of same land
South by a stream.

- (35) A portion in extent about 0 A 0 R 18 0 P, out of the land called Adikarigowatta, bounded as follows —
North by Lambutuwegawatta,
East and West by remaining portions of same land,
South by a portion of Egodawattage Kumbura
- (36) A portion in extent about 0 A 0 R 5 0 P, out of the land called Lambutuwegawatta, bounded as follows —
North by Millangodugawatta,
East and West by Millangodawatta
South by remaining portion of same land
- (37) A portion in extent about 0 A 0 R 6 0 P, out of the land called Millangodugawatta, bounded as follows —
North by Bogahumulakotuwa
East and West by remaining portions of same land,
South by a portion of Lambutuwegawatta
- (38) A portion in extent about 0 A 0 R 9 4 P, out of the land called Bogahumulakotuwa, bounded as follows —
North and East by remaining portions of same land,
South and West by Habaragomuyogawatta
- (39) A portion in extent about 0 A 0 R 6 8 P, out of the land called Habaragomuyogawatta, bounded as follows —
North and South by remaining portions of same land,
East by Bogahumulakotuwa,
West by Hewayalagawatta.
- (40) A portion in extent about 0 A 0 R 12 0 P, out of the land called Howayalagawatta, bounded as follows —
North by Sopalayewatta,
East and South by remaining portions of same land,
West by remaining portion of same land and Kudanthyayagawatta.
- (41) A portion in extent about 0 A 0 R 3 0 P, out of the land called Sopalayewatta, bounded as follows:—
North and East by remaining portions of same land,
West by Kudanthyayagawatta,
South by Howayalagawatta
- (42) A portion in extent about 0 A 0 R 6 0 P, out of the land called Kudanthyayagawatta; bounded as follows —
North by Urapotho Kumbura,
East and West by remaining portion of same land,
South by Sopalayewatta
- (43) A portion in extent about 100 sq feet out of the land called Pinkattiya, bounded as follows —
North by remaining portion of same land,
East by paddy field called Deddeniya,
South by stream and West by land called Hirwalambe.

Ref. No J/LLD/2538/LM 5504.
Colombo, August 12, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punched Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 7 00 perches, out of the lands bearing assessment Nos. 1 and 1/1, situated at Weligampitiya, within the U C limits of Ja-ela, Aluthkuru Korala South, Colombo District, and bounded as follows:—

North by premises No. 3, Colombo-Negombo Road, belonging to Mr. P. P. M. Perera,
East by Colombo-Negombo Main Road.
South by property of P. Justina Fonseka,
West by property of Mr. Victor Jayawardane

Ref No Q 4427/J/LG/2670,
Colombo September 11, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punched Banda Bulankulame, Minister of Lands and Land Development hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950 that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

Seventeen allotments, totalling an extent, 15 ft wide and 2½ miles long (0 A 2 R. 7 P approximately), from the under-mentioned lands, situated at Urubokka, Keeripitiya, Morawak Korala, Mataira District, the boundaries of which are mentioned below —

- (1) Weralugasnulla in extent approximately 3 2 perches claimed by D C M Gunawardena and others of Urubokka
- (2) Udagakumbura in extent approximately 1 4 perches claimed by D C M Gunawardena and others of Urubokka
- (3) Amunura in extent approximately 1 9 perches claimed by D C M Gunawardena and others of Urubokka.
- (4) Pitawolakraungala Kumbura in extent approximately 2 3 perches, claimed by D C M Gunawardena and others of Urubokka
- (5) Pinkolla in extent approximately 1 5 perches, claimed by T Ratnapala Thero of Urubokka
- (6) Gorekahalyadda in extent approximately 1 8 perches, claimed by A. Adurayan of Urubokka
- (7) Karandeniya in extent approximately 3 1 perches, claimed by D C M Gunawardena and others of Urubokka.
- (8) Aiachchigewatte in extent approximately 2 2 perches, claimed by D C M Gunawardena and G C. A Pathirana of Urubokka
- (9) Egodagedatawatte in extent approximately 2 4 perches, claimed by G C. A. Pathirana and B Wijeratne, Beralapanatara
- (10) Udumulla in extent approximately 3 1 perches, claimed by D C M Gunawardena and M Abowickrama, Keeripitiya
- (11) Batapelagewatte, Pahalakeetiya, Medakoratiya in extent approximately 1 rood and 4 perches, claimed by D C M. Gunawardena, G C A Pathirana, K M. H. Alwis and Gamage Samalis Hamy of Urubokka
- (12) Palapolwatte in extent approximately 2 4 perches, claimed by D C M Gunawardena, G C. A Pathirana, K M. H Alwis, Gamage Samalis Hanu and F Senaiat Yapa of Urubokka
- (13) Kohombakanda in extent approximately 2 3 perches, claimed by D. C. Pathirana of Urubokka
- (14) Warahakanda 'A' in extent approximately 2 7 perches claimed by Dr. R. H de Silva of Mataira.
- (15) Warahakanda 'B' in extent approximately 3 2 perches, claimed by Mr. B. Wanukulasooriya, Dehiwala
- (16) Ketakadewatta in extent approximately 4 4 perches, claimed by G. C. A. Pathirana of Urubokka
- (17) Warahakanda in extent approximately 5 1 perches, claimed by Dr. Silva of Mataira.

Allotments 1-10:

North by existing V. C. Road;
East by Batapelagewatte.
South by the same lands,
West by P W D Road.

Allotment 11

North by V C Road ;
East and West by same land ;
South by the land called Palapolwatte and V. C Road

Allotments 12-17

North by the land called Batapolagewatta and V. C Road ,
East by V C Road ,
South by River ,
West by the same lands.

Ref. No J/LG/171/53-1. B 2185,
Colombo, October 2, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No L H 680

I hereby give notice under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Bogahawatta	Garden contains 7 coconut, 1 domba and 3 ettuna trees over 40 years, 1 veralu and 1 coconut trees 15 years, 1 hunukirilla, 4 arecanut, 2 nadun, 1 mango, 4 domba, 1 orange, 1 umbrella, 1 jak and 1 atakka trees 10 years, 2 umbrella, 4 nadun, 5 mango, 1 midu, 10 arecanut, 1 kaju, 1 bel, 1 orange, 1 mulla, and 3 domba trees 5 years, 2 plantain bushes, part of a permanent building and a retaining wall.	Mr. A. F. H. Meegama of Palatota, Kalutara	0 0 20 4

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachchori, Kalutara, on December 15, 1953, at 9 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before December 5, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachchori,
Kalutara, October 5, 1953.

D. R. L. BALASURIYA,
Additional Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No LD 3672

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired:

Portions of lands as per schedule below situated at Handabowa Village, Ganatapalata Korale, Tumpane Division, Kandy District surveyed and described in Supplement No 2 to F V. P 166

SCHEDULE			
Lot	Name of Land	Name of Claimant	Extent A. R. P.
154	Unakotapilulla	Kotkabaddalage Dmgnu of Welivita Ihalagama, Eramuduhiyadde	0 2 34 0
158	Eptawatta	Sakalasuriya Mudryanselage Pincchi Mahathmayo of Welivita Ihalagama, Eramuduhiyadde	0 0 12 0
159	Do	R. Hermon of Miyanawita Estate, Deraniyagala	0 1 8 1
Total			1 0 14 1

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachchori, on December 1, 1953, at 9 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 23, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

Failure to send in written claims will disqualify the claimants from making oral claims at the inquiry or their claims being considered at all in absentia.

The Kachchori,
Kandy, October 10, 1953

RAINE WRIGHT,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No LD. 4468

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired

An allotment of land called Paluwatto Idama alias Meegastenne Godamoddahena in extent 1 A 0 R. 18 P situated in Pallema Oya Village, Hewawisse Korale, Kandy, and Pata Hewaheta Division, Kandy District, Central Province, surveyed and described as lot 1 in Preliminary Plan A 2,004 and presently claimed by P. S. Abeyasinghe of Medagama, Talatuoya.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachchori on December 1, 1953, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 24, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

Failure to send in written claims will disqualify the claimants from making oral claims at the inquiry, or their claims being considered at all, in absentia.

The Kachchori,
Kandy, October 12, 1953.

RAINE WRIGHT,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No LD 4669.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

Portions of lands called Udakebella, Dambemullekumbura and Watagodagedora Aswedduma, Watagodagederawatta, situated in Dekinda Village, Pasbage Korale, Uda Bulathgama Division, Kandy District, surveyed and described as lots 1, 2, 3, 4 and 5 in P P A 2,024

Lot	Name of Land	Name of Claimant	Extent		
			A	R	P
1	Udakobella	Samarakoon Mudiyansele Ran Menka of Dekinda, Nawalapitiya	0	0	35.7
2	Dambemullekumbura	Watagodagedera Hennayake Mudiyansele Appuhamy of Dekinda, Nawalapitiya	0	0	2.2
3	Do	do	0	0	0.2
4	Do	Samarakoon Mudiyansele Punchi Banda, Samarakoon Mudiyansele Appuhamy, Samarakoon Mudiyansele Ukku Menka, Samarakoon Mudiyansele Punchi Menka, all of Dekinda, Nawalapitiya	0	0	3.4
5	Watagodagedera Aswedduma Watagodagederawatta	Navaratne Mudiyansele Hoenappu, ditto Dingiri Amma, ditto Muthu Monka, ditto Kuru Banda, ditto Punchi Appuhamy, ditto Loku Menka, ditto Tikiri Banda, ditto Heon Banda, ditto Tikiri Menka, ditto Mudiyansele, Brahmana Mudiyansele Tikiri Menka, ditto Ran Monka, ditto Dingiri Banda, ditto Punchi Banda and ditto Mudiyansele, all of Dekinda, Nawalapitiya	0	0	26.4
Total			0	1	27.9

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on November 17, 1953, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 10, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said lands the amount of compensation and the details of the computation of such amount

Failure to send in written claims will disqualify the claimants from making oral claims at the inquiry or their claims being considered, at all in absentia

The Kachcheri,
Kandy, October 5, 1953

RAINE WRIGHT,
Assistant Government Agent.

Please quote this Number in all correspondence in this connection — LD 1,180/J/H/2417

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No LD. 1180

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired —

Name of land Panwatta.

Extent Acres 00, Roods 0, Porches 20.4

Situation. In Udalumada Village, Kohoka Korale, Udahehaheta D R O's Division of Nuwara Ehiya District, Central Province.

Description Garden contains 3 jak 20 years, one arecanut 10 years, one kutul 15 years, and one sapu tree 2 years, and a spring

Claimants. Basnayake Mudiyansele Gamagedera Ukku Menka, Dohigahamada, Ekriya, Rikilagaskada

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the P. W. D., Circuit Bungalow, Rikilagaskada on November 20, 1953, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 13, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Nuwara Ehiya, October 7, 1953.

C J SERASINGHE,
Assistant Government Agent.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for diverting minor channel No 10, Ambadawatte, Tellippalai, to wit —

Preliminary plan No A 1,540 Village—Tellippalai East

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Poopalanseema	Palmyra garden contains 70 palmyrah trees 40-45 years	(1) Vaithilingam Chanmugam, P. W. D. Overseer, Pugoda, (2) Mrs Ponnammah Chanmugam, C/o V Chanmugam, P. W. D. Overseer, Pugoda	0	0	29.7

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at the Jaffna Kachcheri, on December 1, 1953, at 10 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

This notice supersedes the notice published under section 6 of the Land Acquisition Ordinance (Cap. 203) in *Ceylon Government Gazette* No. 10,288 of August 31, 1951

The Kachcheri,
Jaffna, October 9, 1953

P J HUDSON,
Government Agent

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for diverting minor channel No 10, Ambadawatte, Tellippalai, to wit —

Preliminary plan No A 1,495 Village—Tellippalai East

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
5	Pullanseema	Part of palmyrah garden contains 22 palmyrah trees 30-35 years. 4 palmyrah trees 10-15 years	(1) Vaithilingam Chanmugam, P. W. D. Overseer, Pugoda, (2) Mrs Ponnammah Chanmugam, C/o V Chanmugam, P. W. D. Overseer, Pugoda	0	0	10.3

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at the Jaffna Kachcheri, on December 1, 1953, at 10 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

This notice supersedes the notice published under section 6 of the Land Acquisition Ordinance (Cap 203) in *Ceylon Government Gazette* No 10,288 of August 31, 1951

The Kachcheri,
Jaffna, October, 9, 1953.

P. J. HUDSON,
Government Agent.

N B — Please quote this reference No in all letters in this connection

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No LD 7355

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose, viz for improvements to Gonkatuara Wewa

Description of the lands to be acquired

SCHEDULE

Lot No	Name of Land	Sup No. 4 to F V P 259 Description	Village—Pattiyapola Name of Claimant	Extent		
				A	R	P
419	Wadiyamulana	Paddy field (abandoned)	(1) Jayawarnasinghe Achchige Simon Appu, (2) Jayasuriya Madarasinghe Andrusamy and (3) Hettarachchige Don Dionis, all of Pattiyapola	0	2	6.8
420	Alutmulana	Paddy field (abandoned) and rock	(1) Jayawarnasinghe Achchige Isochchihamy, (2) Jayawarnasingha Achchige Siyadonis Appu, (3) Jayawarnasingha Achchige Podihamy, (5) Mantunga Ranaweera Achchige Davidsingho and (6) B Ratnasara Thero, all of Pattiyapola	1	1	13.2
				A R P		
				Paddy field (abandoned)	1	1 10 2
				Rock	0	0 3 0
			Total	1	1	13.2
421	Alutwowawatta	Citronella 3 years, paddy field, waste-land and coconut garden contains 1 tree 4 years, 3 trees 3 years	G H P Arnolis Silva of Pattiyapola	0	1	22.0
				A R P		
				Citronella	0	0 9 0
				Paddy field	0	0 25 0
				Coconut garden	0	0 12 0
				Waste land	0	0 16 0
			Total	0	1	22.0
422	Dobaragahawatta alias Alutwowawatta	Chena	G H P Arnolis Silva of Pattiyapola	0	1	16.5
423	Gonkatuarewawagodella	Chena	W M A Don Dionis of Pattiyapola	0	2	2.0
			Total	3	0	20.5

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Tangalla Circuit Bungalow on November 26, 1953, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 18, 1953, the nature of their interests in the lands the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount. All documents in support of the claims should be produced before me at the time of the inquiry.

It should be noted that those who fail to notify me of their claims on or before the due date, will not be entitled to have such claims considered at the inquiry.

The Kachcheri,
Hambantota, October 8, 1953

D J F D LIYANAGE,
Additional Assistant Government Agent

No LRO/APL 5092

Notices under the Land Development Ordinance

NOTIFICATION OF A LAND KACHCHERI TO SELECT A PERSON TO RECEIVE A GRANT

NOTICE is hereby given that the Additional Assistant Government Agent, of Hambantota District will hold a Land Kachcheri under the Land Development Ordinance at 9 a.m. on Saturday, November 21, 1953, at the Village Committee Office, Weeraketiya to select a person to receive a Grant for the Crown land, particulars of which are given below.

2 The Grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by Section 5 (1) of the Land Redemption Ordinance No 61 of 1942 and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3 Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to Assistant Government Agent, Hambantota.

A C L ABEYESUNDERE,
Assistant Land Commissioner
Colombo, October 8, 1953

Particulars of Land referred to above

Supplement No 1 to final village plan No 261
Village—Bedigama, West Giruwa Pattu

Lot No	Name of Permit-holder or Applicant	Extent		
		A	R	P.
335	Senerat Kurugamage Don Hendrick of Bedigama, Tangalla	4	1	1

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE PERMITS (MIDDLE CLASS CEYLONESE)

NOTICE is hereby given that the Assistant Government Agent, Trincomalee will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at the Trincomalee Kachcheri at 10 a.m.,

on October 27, 1953 to consider applications for lands, particulars of which are given below, and to select persons to receive permits for portions thereof—

2 Allotments will be confined to Middle Class Ceylonese

3 All applications must reach the Assistant Government Agent at the Trincomalee Kachcheri on or before October 24, 1953, on Form L C 44 obtainable at all Kachcheris.

4 Applicants should be prepared to cultivate the land with paddy for the next cultivation season. They should produce proof at the Land Kachcheri of their ability to develop the land.

5 Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him. If neither the applicant nor any person deputed to represent him attends the Land Kachcheri, the Assistant Government Agent may presume that the applicant does not wish to pursue his application further.

6 Every selected applicant will be required to deposit immediately his selection is notified a sum calculated at Rs 3 per acre of the land proposed to be allotted to him. This deposit will not be refunded if owing to any act or omission of the applicant Government is put to the expense of an unnecessary survey. The decision of the Land Commissioner whether such deposit may in any particular case be refunded or not, shall be final. Selected applicants will also be required to pay the cost of restoration work at a specified rate per acre spread over a period of about 10 years and an annual irrigation rate decided on by the Irrigation Department for the maintenance of the tank.

7 The annual payment on an acre will be Rs 4.

Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Assistant Government Agent, Trincomalee. The notice appearing in the *Government Gazette* No 10,591 of September 25, 1953, is hereby cancelled.

The Kachcheri,
Trincomalee, October 7, 1953
A R Mc HEYZER,
Assistant Government Agent.

Particulars of Land to be dealt with

F V P. B O P., Village—Pankulam (Land under Pan-Madawachchiya Tank)

Lot	Approximate Extent	Crops for which Land is suited
Lots 1, 2, 3, 5, 6, 7	54 acres	Paddy

Land Redemption Notices

L D —B 49/50

LA 3258/J/AL/735

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

I, Peethampatam Kasilingam, Additional Assistant Government Agent of the Puttalam and Chilaw Districts, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorised in writing, before me at the D R O's Office, Nattandiya, on November 21 1953, at 10 a m, and
 - (b) notify to me in writing on or before November 13 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

October 8, 1953

P KASILINGAM,
Additional Assistant Government Agent
of the Puttalam and Chilaw Districts

Schedule

Lot	Name of Land	Description	Preliminary plan No A 1,073	Village—Modagoda	Name of Claimant	Extent		
						A	R	P
1	Kongahawatta	Coconut garden over 30 years			S P Kumarasinghe and Mrs S P Kumarasinghe of Mahawewa, Madamppe	0	2	2
2	Do	Coconut garden contains 15 coconut trees over 30 years			do	0	0	17
Total						0	2	19

L D —B. 49/50

LA 3386/J/LLD/2746

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Peethamparam Kasilingam, Additional Assistant Government Agent of the Puttalam and Chilaw Districts, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorised in writing, before me at the D R O's Office, Nattandiya, on November 21, 1953, at 10 a m, and
 - (b) notify to me in writing on or before November 13, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

October 8, 1953

P KASILINGAM,
Additional Assistant Government Agent
of the Puttalam and Chilaw Districts

Schedule

Lot	Name of Land	Description	Preliminary plan No A 1,150	Village—Dankotuwa.	Name of Claimant	Extent		
						A	R	P
1	Kobellavilakello	Coconut garden contains 41 coconut trees and part of a permanent building			S K Velupillai of Dankotuwa	0	2	1
2	Do	Coconut garden 5-40 years contains one permanent building, part of a permanent building, 2 cardam sheds without walls, 1 thatched copra kiln, 1 masonry well and 1 masonry tank			do	19	3	20
3	Do	Coconut garden contains 15 coconut trees 5-30 years			do	0	0	19
Total						20	2	0

L D —B 49/50

LA 3412/J/LLD/222/53

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Peethampatam Kasilingam Additional Assistant Government Agent of the Puttalam and Chilaw Districts, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorised in writing, before me at the D R O's office, Nattandiya, on November 21 1953, at 10 a m and
 - (b) notify to me in writing on or before November 13, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

October 8 1953.

P KASILINGAM,
Additional Assistant Government Agent
of the Puttalam and Chilaw Districts

Schedule

Lot	Name of Land	Description	Preliminary plan No A 1,223	Village—Mollawa	Name of Claimant	Extent		
						A	R	P
1	Delgahakele alias Delgahanatta	Coconut garden 40 years contains a temporary building			J D Francis Assissi, "San Jose", Dankotuwa	8	3	22
2	Do	Coconut garden contains 38 coconut trees 40 years, and 3 coconut plants 1-3 years			do	0	1	32
Total						9	4	54

L D —B 49/50

No LA 873/LRO

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Philip James Hudson Government Agent of the Northern Province, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—
 - (a) appear personally or by agent duly authorised in writing, before me at the Jaffna Kachcheri, on November 17, 1953, at 10 a m and
 - (b) notify to me in writing on or before November 7, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

(4) Notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950 in respect of only lot 2 in P P A 1,635 published in *Government Gazette* No. 10,366 of March 7, 1952, is hereby cancelled

October 7, 1953

P. J. HUDSON,
Government Agent, Northern Province.

Schedule

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent
2	Thambakaddy and Thambasuddy	Garden contains coconut trees, vegetables and part of an unbuilt well	Arunasalam Sivaguru of Urumpirai East, Chunnakam	0 0 18 7

(Exclusive of any portion thereof which is declared or deemed to be a Crown Reservation under the Crown Lands Ordinance).

Miscellaneous Land Notices

LS. 540

NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that the Ceylon Cocoa and Rubber Co (1933), Ltd., have applied, through their Attorney, Messrs. Carson Cumberbatch & Co, Ltd., Colombo, for the lease of an extent of Crown land, about 197 A 3 R 38 P in extent—comprising lots 10, 21-30, 30 $\frac{1}{2}$, 36, 57, 58, 61, 7, and 62 in F. V. P 47, lots 178, 210, and 211 in F. V. P. 50, lot 21 in F. V. P 61 and lot 104 in F. V. P. 49—, situated in the villages of Ambokka, Rusigama, Pallepola and Monaruwila, Matale North Division, Matale District

2 This land formed part of an extent of 262 A 0 R 25 P, which was held by the Company on a 50-year lease which was due to expire on December 31, 1955. The Company have, however, surrendered this lease with effect from December 31, 1951 with a view to obtaining a fresh lease of the reduced extent referred to in paragraph 1 above for a term of 50 years from January 1, 1952. The extent applied for forms part of Kent Estate, which is owned by the Company, and represents nearly half thereof. The land is in rubber and is well maintained. The lessees propose to plant the land with cocoa, pepper, and kapok also and effect other improvements thereto.

3. It is proposed to grant the application for renewal subject to the following conditions, amongst others

- Term 50 years from January 1, 1952,
- Rent Rs 594 per annum
- The lessees shall plant the land with rubber/cocoa, pepper and kapok, and shall not use it for any other purpose

4 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks of the date hereof.

Colombo, October 16, 1953

E. K. R. ASERAPPA,
for Land Commissioner.

LS. 3153

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Messrs. E. M. Tikiri Banda of Nikawehera, Y. N. Ukkuhamy of Kattamberrya, and P. T. Silpa of Dobagamuwwa—trustees of the Viharawardana Samitiya—have applied for the lease of sub lot 62 in original lot 23, in extent 1 A. 1 R. 36 P. in F. V. P. 2,982, situated in Nikawehera, Kurunegala District, for the establishment of a temple, Vihare and Preaching Hall thereon.

2 This land, which already contains a temple and Preaching Hall, is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others

- Rent . Re 1 per annum,
- The lessees shall within one year from the commencement of the lease complete the construction of the vihare, which is already in progress, to the satisfaction of the Government Agent, North-Western Province,
- The lessees shall use the land as a site for a temple, a vihare and a preaching hall,—hereinafter referred to as buildings—and for no other purpose.
- The lessees shall within six months of the completion of the said vihare, dedicate the buildings by deed approved by the Public Trustee. In that event the land will be leased to the Trustee or the Controlling Viharadhupathi of the temple, as the case may be, for a term of 99 years

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, October 16, 1953

J. J. RAJANAYAGAM,
for Land Commissioner

LS 3122

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that the Co-operative Agricultural Production and Sales Society, Kattiyawa, Maha Illuppallama, has applied for a lease of a piece of Crown land, about $\frac{1}{2}$ acre in

extent, from the Civic Centre in Tract 9, Kattiyawa, Anuradhapura District, for the establishment of a grain store and staff quarters thereon.

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- Term : 30 years,
- Rent . Re. 1 per annum;
- The lessee shall, within one year from the commencement of the lease, erect a permanent grain store on the land in accordance with plans and specifications approved by the Director of Land Development;
- Except with the prior written consent of the Government Agent, North-Central Province, the lessee shall use the land as a site for a grain store and staff quarters and not for any other purpose;
- The lessee shall not sublet, transfer, donate, mortgage, or otherwise dispose of or deal with his interest in the lease except with the prior written consent of the Land Commissioner.

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, October 16, 1953.

E. K. R. ASERAPPA,
for Land Commissioner.

NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)

NOTICE is hereby given that the Parish Priest of St. Theresa's Church, Kilmoochi, has applied, on behalf of the Bishop of Jaffna, for the lease of a piece of Crown land within Kilmoochi Colony for the purpose of establishing a Roman Catholic Church thereon

2. The proposed Church will serve about 30 families. It is proposed to lease an extent of about 2 acres situated within the Civic Centre of Kilmoochi Colony, Bachchulapala, Karachchi, D. R. O's Division, Jaffna District, to the Bishop of Jaffna for the purpose subject to the following conditions, amongst others

- Term 99 years,
- Rent Re 1 per annum,
- The lessee shall, within two years from the commencement of the lease, erect a Roman Catholic Church on the land to the satisfaction of the Government Agent, Northern Province,
- The lessee shall use the land as a site for a Roman Catholic Church and for no other purpose,

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, October 16, 1953

E. K. R. ASERAPPA,
for Land Commissioner.

NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)

NOTICE is hereby given that Messrs. J. A. Mudalhamy, B. P. Appusmghe Appuhamy, P. M. Dingiri Banda Pathiraja and M. A. John Perera—trustees of the Devale Sadaka Committee of Walakumbura, Alawwa—, have applied for a lease of lots 8, 9 and 10 in F. S. P. P 109, aggregating in extent 1 A 3 R 29 P, situated in Walakumbura, Kurunegala District, for the purpose of making extensions to the adjoining Sri Vishnu Devale

2 The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions amongst others

- Term 99 years,
- Rent Re 1 per annum,
- The lessees shall, within one year from the commencement of the lease, erect on the land a Maha Devale, 11' x 11', and four small Devales to the satisfaction of the Government Agent, North-Western Province,
- The lessees shall use the land for extensions to the Sri Vishnu Devale and for no other purpose

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

Colombo, October 16, 1953

E. K. R. ASERAPPA,
for Land Commissioner.

ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දැන්වීමයි

LA 3335/J/HLG/1805.

අංකය : LA 3486.

1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වන වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වන වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම උඩදිණ කටුස්සන්කොට උමමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වන වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ආමතුවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මිම මෙහිත් ප්‍රකාශකරමි:

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටුස්සන්කොට උමමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වන වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ආමතුවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ මහ මිම මෙහිත් ප්‍රකාශකරමි:

භෞමික දික්කුණකට දකුණු පිටියල් කෝරළයට භූමිකි නාත්තන්තියේ පිහිටා තිබෙන බඩලිඟුන්ගේ ගෙවලයන් පදිංචි පි. දිසානායකට භූමිකි පහත සඳහන් මායිම්වලින් සීමාවූ භූමි 30 ක් දින සහ භූමි 30 ක් පළල පිහිටා ඇති "කම්බිකොටුව" නම් ඉඩම් කැබැල්ල, ඊට මායිම:—

වනභේද දික්කුණකට නැංගෙනිඳ මානලේ කුසුකැටුල්ල ගලපි පිහිටි ක්‍රිස්ටල් ගිල් නමැති මත්තෙන් මෙහි පහත සඳහන් වාසිලි තුළ තිබෙන අක්කර 35 ක පමණ බිම් ප්‍රමාණය, ඊට මායිම:—

- උතුරට: නාත්තන්තිය-බුට්ටිබැන්ගිමල පාර;
- නැගෙනහිරට: කුඹුර;
- දකුණට සහ බස්නාහිරට: එම ඉඩමේ ඉතුරු කොටස.

- උතුරට: මවලමත්ත;
- නැගෙනහිරට: ඊරිස් ගොල්ල මත්ත;
- දකුණට: කොතිලමත්තෙන් කොට්ඨාසය;
- බස්නාහිරට: ධම්මමත්ත සහ මවල ඇල.

පි. බී. බුලත්කුලම, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ආමතුවරයා.

පි. බී. බුලත්කුලම, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ආමතුවරයා.

මිම 1953 ක් වූ ආපදා මහ 7 වැනි දින කොළඹදීය.

මිම 1953 ක් වූ සැපතැම්බර් මස 26 වැනි දින කොළඹදීය.

LA/3396/J/HA/2945.

L. W. A. 27.

1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වන වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වන වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම උපදිණ කටුස්සන්කොට උමමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වන වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ආමතුවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මිම මෙහිත් ප්‍රකාශ කරමි:

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටුස්සන්කොට උමමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වන වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ආමතුවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මිම මෙහිත් ප්‍රකාශ කරමි:

මෙහි පහත සඳහන් කරන ලද මායිම ඇතුළත භෞමික දික්කුණකට දකුණු පිටියල් කෝරළයේ මිසිසන්කොටුවේ සහ මුලාදුකියාගේ කොට්ඨාසයට භාග්‍ය වීරිසන්කොටුවේ ගලපි පිහිටා තිබෙන පුරන්වැල පිහිටි අක්කර 2 1/2 ක් ප්‍රමාණ ඉඩම් කොටසක්, ඊට මායිම:—

බදු දික්කුණකට වැල්ලවෘය කොට්ඨාසයේ ගම්පහ කෝරළේ ගම්පහ ගලපි පිහිටි අක්කර 2 ක් පමණ වපසරිය ඇති මිරිස්වග්ග නවැනි ඉඩමට මායිම:—

- උතුරට: මිරිසන්කොටුව, දුක්කුල W. ජයවර්ධන ප්‍රනාන්දු මහත්මයාට භූමිකි කුඹුරු ඉඩම,
- නැගෙනහිරට: W. ජයවර්ධන ප්‍රනාන්දු මහත්මයාට භූමිකි පොල් මත්ත;

- උතුරට: මිරිස්වත්තේ ගඟ 14 දරණ බිම්කම්පියේ ඉතිරි කොටස;
- නැගෙනහිරට: කේ. ඒ මික්කුමපුරිය මහත්මයාගේ ඉඩම;

දකුණට: බඩලිඟු මත්ත, දන්කොටුව ජයවර්ධන ප්‍රනාන්දු මහත්මයාට භූමිකි කුඹුරු ඉඩම;

- දකුණට: පී බිබ්ලිපි බී. පාර;
- බස්නාහිරට: පී බිබ්ලිපි බී. පාර සහ පාසැල් මත්ත.

බස්නාහිරට: මිරිසන්කොටුව, දුක්කුල W. ජයවර්ධන ප්‍රනාන්දු මහත්මයාට සහ බඩලිඟු මත්ත, දන්කොටුව පුංචි කිංග්ස් මහත්මයාට භූමිකි පොල් මත්ත.

පි. බී. බුලත්කුලම, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ආමතුවරයා.

අංකය : J/E 378/53.

පි. බී. බුලත්කුලම, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ආමතුවරයා.

මිම 1953 ක් වූ සැපතැම්බර් මස 23 වැනි දින කොළඹදීය.

1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වන වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මිම 1953 ක් වූ අප්‍රේල් මස 30 වැනි දින කොළඹදීය.

අංකය : L. B. 1880-J/HLG/451.

1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වන වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම උපදිණ කටුස්සන්කොට උමමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වන වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ආමතුවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මිම මෙහිත් ප්‍රකාශ කරමි:

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම උපදිණ කටුස්සන්කොට උමමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වන වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ආමතුවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මිම මෙහිත් ප්‍රකාශ කරමි:

මඩකලපුව දික්කුණකට ඒරුවුර් කෝරළෙහි පත්තුවලට අයත් කිරන් සහ ගලපි අක්කර 2 ක් පමණ ඇති කරුකුපුල් මුත්තාරි සහ මුල ඉඩමය, ඊට මායිම:—

මානලේ දික්කුණකට මොරමක් කෝරළේ දෙරන්ගල සහ ගලපි පිහිටි දෙරන්ගල මත්ත සහ සහලවල මත්ත (අර්ප්. මි. පී 27 වන 52 1/2 කැබැල්ල) සහ ඉඩමවලින් රැකි 2 ක බිම් ප්‍රමාණයක්, අතුරුදේ සිට අලපලාදෙකිසට අඩි 30 ක් පමණ පළල වූ ප්‍රසිද්ධ කරත්ත පාරක් සෑදීම පිණිස.

- උතුරට: ඉරිගේපත් පාර,
- නැගෙනහිරට: කුඹුරුහිටු මැටි;
- දකුණට: කේ රත්තේ සහ ඇමි. මාරිමුත්තට අයත් මාරිමුත්ත වාරි කුඹුරු කිරන්;
- බස්නාහිරට: ආණ්ඩුවේ ගොඩ ඉඩම.

පි. බී. බුලත්කුලම, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ආමතුවරයා.

පි. බී. බුලත්කුලම, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ආමතුවරයා.

මිම 1953 ක් වූ සැපතැම්බර් මස 23 වන දින කොළඹදීය.

මත්තුවමාගේ අංකය : J/AF/352/53. මඩකලපුවේ කවිංග්ස් අංකය : LD/3407.

මිම 1953 ක් වූ සැපතැම්බර් මස 23 වන දින කොළඹදීය.

අංකය : L. B. 2019—J/HLG/1331.

1950ශ් අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට
උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950ශ් අංක
9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1)
වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ
ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින්
ප්‍රකාශ කරමි :

(1) මාතර දිස්ත්‍රික්කයේ වැල්ලඹොඩ පත්තුව සහ කඩවත්සතර
තුළ කෝව්වගොඩ යන ගමේ පිහිටි පොලොවදෙකේ නමැති
ඉඩමෙන් පර්චස් 8ක විතර බිම් ප්‍රමාණයක්, එහි මායිම් —

උතුරට : මාතර-තංගල්ල පි. බඩලිම්. ඩී. පාර ;
නැගෙනහිරට සහ බවතිරට : එම ඉඩමේම කොටස් ;
දකුණට . පල්ලියෙගුරුන් නාන්සෙයෝ කුඹුර නමැති ඉඩම.

(2) මාතර දිස්ත්‍රික්කයේ වැල්ලඹොඩ පත්තුව සහ කඩවත්
සතර තුළ කෝව්වගොඩ යන ගමේ පිහිටි පල්ලියෙගුරුන්
නාන්සෙයෝ කුඹුර නමැති ඉඩමෙන් අක්කර 0, රූඩ් 1,
පර්චස් 4ක බිම් ප්‍රමාණයක්, එහි මායිම් —

උතුරට : එම ඉඩමේම කොටස් සහ පොලොවදෙකේ,
නැගෙනහිරට සහ බවතිරට . එම ඉඩමෙන්ම කොටස් ;
දකුණට : වරමට ඇල සහ එම ඉඩමෙන්ම කොටස්ය.

(3) මාතර දිස්ත්‍රික්කයේ වැල්ලඹොඩ පත්තුව සහ කඩවත්සතර
තුළ කෝව්වගොඩ යන ගමේ පිහිටි ලෝලුගහකොරවූව නමැති
ඉඩමෙන් පර්චස් 2ක විතර බිම් ප්‍රමාණයක්, එහි මායිම් —

උතුරට : වරමට ඇල,
නැගෙනහිරට : ඇස්. එච්. දියෝනිස් අප්පුව අයිති එම
ඉඩමෙන්ම කොටස්,
දකුණට සහ බස්නාහිරට . එම ඉඩමෙන්ම කොටස්.

(4) මාතර දිස්ත්‍රික්කයේ වැල්ලඹොඩ පත්තුව සහ කඩවත්සතර
තුළ කෝව්වගොඩ යන ගමේ පිහිටි ලෝලුගහකොරවූව නමැති
ඉඩමෙන් පර්චස් 4ක විතර බිම් ප්‍රමාණයක්, එහි මායිම් —

උතුරට සහ දකුණට . එම ඉඩමෙන්ම කොටස්,
නැගෙනහිරට කැකිරිගෙවත්ත ;
බවතිරට : ඇම්. ඇම්. බෙවින් අප්පුව අයිති එම ඉඩමේම
කොටස්ය.

(5) මාතර දිස්ත්‍රික්කයේ වැල්ලඹොඩ පත්තුව සහ කඩවත්
සතර තුළ කෝව්වගොඩ යන ගමේ පිහිටි කැකිරිගෙවත්ත නමැති
ඉඩමෙන් පර්චස් 11ක විතර බිම් ප්‍රමාණයක්, එහි මායිම් —

උතුරට සහ දකුණට : එම ඉඩමෙන්ම කොටස් ;
නැගෙනහිරට : ඇස්. එච්. සිංගො අප්පුව අයිති එම ඉඩමෙන්ම
කොටස්ය.

බවතිරට . ලෝලුගහකොරවූව.

(6) මාතර දිස්ත්‍රික්කයේ වැල්ලඹොඩ පත්තුව සහ කඩවත්
සතර තුළ කෝව්වගොඩ යන ගමේ පිහිටි කැකිරිගෙවත්ත නමැති
ඉඩමෙන් පර්චස් 6ක විතර බිම් ප්‍රමාණය, එහි මායිම් —

උතුරට සහ දකුණට : එම ඉඩමෙන්ම කොටස්,
නැගෙනහිරට : පී. පී. ඒ. 1,194෧෮ පස්වෙති කැකිරිල—
ගිනනගෙවත්ත ;
බවතිරට : ඇස්. එච්. දියෝනිස් අප්පුව අයිති එම ඉඩමේම
කොටස්ය.

(7) මාතර දිස්ත්‍රික්කයේ වැල්ලඹොඩ පත්තුව සහ කඩවත්
සතර තුළ කෝව්වගොඩ යන ගමේ පිහිටි ගිනනගෙවත්ත, මිදිගහ
වත්ත, මිද්දුමාගෙවත්ත සහ පාලුවත්ත (වැඩි විස්තර මහලෙන්
නො. A 1,194 දරන මූලික සිතියමේ නො. 5, 6, 7 සහ 8 දරන
මෑන වෙත්තරන ලද කැබලි සතර) යන ඉඩම් කැබලි සතරෙන්
පර්චස් 35.4ක බිම් කොටස්ය

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා.

මි 1953ක් වූ සැප්තැම්බර් මස 28 වෙනි දින
කොළඹදීය.

අංකය : Q. 4427/J/LG/2670.

1950ශ් අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට
උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950ශ් අංක

9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ
ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින්
ප්‍රකාශ කරමි :

කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අර්ධකුරු කෝරළේ ගුණිල
පළාත් ආණ්ඩු සභාව තුළ වැලිගමපිටියේ පිහිටි වර්පල මි නො. 1
සහ 1/1 දරන ඉඩම්වලින් පර්චස් 7ක පමණ ප්‍රමාණය, ඊට
මායිම් —

උතුරට . පී. ඇම්. පී. පෙරේරා මහත්මයාට අයිති ටොලම-මිගමු
පාරේ පිහිටි චිරපණ්ඩි නො. 3 දරන ඉඩම,
නැගෙනහිරට , කොළඹ-මිගමු මහපාර ;
දකුණට පී. ජයතිනා පෙරේරාට අයිති ඉඩම ;
බස්නාහිරට : වික්ටර් ජයවර්ධන මහත්මයාට අයිති ඉඩම.

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා.

මි 1953ක් වූ සැප්තැම්බර් මස 11 වැනි දින
කොළඹදීය.

අංකය : Q. 4395/J/E/2610.

1950ශ් අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට
උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950ශ් අංක
9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ
ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින්
ප්‍රකාශ කරමි :

(1) කොළඹ දිස්ත්‍රික්කයේ බවතිර සිසනා කෝරළේ අදිකාර
පත්තුවේ ඊරියවැටියේ පිහිටි “ලෑන්ඩ් බවුන් ඇස්ලේට්” යන
ඉඩමෙන් අක්කරයක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට . අර්. ඇස්. ප්‍රනාන්දු නෝනා මහත්මියගෙ ඉඩම,
නැගෙනහිරට සහ දකුණට : එම ඉඩමේම ඉතිරි කොටස්,
බස්නාහිරට : ඊරියවැටිය පාඩකොලා භූමිය.

(2) කොළඹ දිස්ත්‍රික්කයේ බවතිර සිසනා කෝරළේ
ඊරියවැටියේ පිහිටි ටොංගි - නාන්දු නෝනා මහත්මිය අයිතිකර
තිගන ඉඩමෙන් අක්කර 3ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට : පැලුගුනිමැට,
නැගෙනහිරට : ඊරියවැටිය පාඩකොලා භූමිය ;
දකුණට : “ලෑන්ඩ් බවුන් ඇස්ලේට්” ,
බවතිරට : කිරිබත්ගොඩ-දඵපිටිය ප්‍රසිඛි පාර.

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා.

මි 1953ක් වූ අගෝස්තු මස 7 වැනි දින
කොළඹදීය.

අංකය : LA/7221A/J/HA/259.

1950ශ් අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට
උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950ශ් අංක
9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ
ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින්
ප්‍රකාශ කරමි :

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ මැටබඩල්ලිගත්පතුවේ තිරගන්
දහස් බස්නාහිර කෝරළේ කුරුණෑගල නගර සභාව තුළ
නො. 8 දරන ජෞ කොට්ඨාසයේ බස්නාහිරේ උඩවල්පොල නම්
ගමේ පිහිටි සියම්ලාගහමුවත්ත නමැති ඉඩමෙන් පර්චස් 4.4ක
විශාලත්වයක් ඇති බිම් කොටස A 1,221 දරන මුල් පලාතයේ
1, 2 සහ 3 වැනි කැබලියයි වඩා විස්තර ඇදින්විභා බිම්
කොටස් වේ.

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා.

අංකය : J/HA/259.

මි 1953ක් වූ සැප්තැම්බර් මස 21 වැනි දින
කොළඹදීය.

1950 අග ආක 9 දරන ඉඩම් ලබාගැනීමට ආඥාපනත
5 වන වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමඟනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ ප්‍රතිපදිතයන් යටතේ ලබාගන්නා බවත් 1950 අග ආක 9 දරන ඉඩම් ලබාගැනීමට ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ආදිකිරීම් ආදියට ප්‍රචේදනය වූ ප්‍රචේදන මුද්‍රාපිටිවලට නවැනි මේ වගන්තිය ප්‍රකාශ කරමි:

කැපුම් දිගුකාලීන සේවයේ සහ සේවයේ සේවකයන්ගේ ආදායම් පාලන ක්‍රියාදාමයන්ගේ සහ සේවකයන්ගේ උත්සාහයන් යම් මුද්‍රාපිටි මත මිනුම් කටයුතු කිරීම සහ උත්සාහයන් යන ගටවල පිහිටි මෙහි පහත දැක්වෙන බිම් කැබලි:—

1. පිටවලකුඹුර නමැති ඉඩමෙන් 0.01 පහත දැක්වෙන මායිම්වලින් සීමාවන ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 12ක් පමණ විශාල බිම් තීරයක්—

උතුරට: ගමන්කොට්ඨාස ආල, නැගෙනහිරට, දකුණට සහ බටහිරට. එම ඉඩමේම කොටස්

2. කීර්තිපුර නමැති ඉඩමෙන් 0.01 පහත දැක්වෙන මායිම්වලින් සීමාවන ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 12ක් පමණ විශාල බිම් තීරයක්—

උතුරට, නැගෙනහිරට සහ බටහිරට: එම ඉඩමේම ඉතිරි කොටස්, දකුණට ගමන්කොට්ඨාස ආල.

3. කීර්තිපුර නමැති ඉඩමෙන් 0.01 පහත දැක්වෙන මායිම්වලින් සීමාවන ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 11 2ක් පමණ විශාල බිම් තීරයක්—

උතුරට බටහිරට සහ දකුණට, එම ඉඩමේම ඉතිරි කොටස්; නැගෙනහිරට: පිංකවිටිය නමැති කුඹුර.

4. පිංකවිටිය නමැති ඉඩමෙන් 0.01 පහත දැක්වෙන මායිම්වලින් සීමාවන ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 4ක් පමණ විශාල බිම් තීරයක්—

දකුණට එම ඉඩමේම ඉතිරි කොටස්, නැගෙනහිරට: දිදිගෙහිගේ කොටසක්, උතුරට සහ බටහිරට: කීර්තිපුර කොටසක්.

5. දිදිගෙහිගේ නමැති ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන මායිම්වලින් සීමාවන ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 16ක් පමණ විශාල බිම් තීරයක්—

නැගෙනහිරට සහ දකුණට: එම ඉඩමේම ඉතිරි කොටස්; උතුරට: එම ඉඩමේම කොටසක් සහ ආල; බටහිරට: කීර්තිපුර කොටසක්.

6. නාගහමුල්ල නමැති ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන මායිම්වලින් සීමාවන ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 20ක් පමණ විශාල බිම් තීරයක්—

උතුරට සහ දකුණට: එම ඉඩමේම ඉතිරි කොටස්; නැගෙනහිරට: රහලදෙනියේ කොටසක්; බස්නාහිරට: ආලයක්.

7. රහලදෙනිය නමැති ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන මායිම්වලින් සීමාවන ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 6ක් පමණ විශාල බිම් තීරයක්—

උතුරට: රහලදෙනියේ සහ මල්ගහමුල්ලදෙනියේ කොටසක්; නැගෙනහිරට: මල්ගහමුල්ලදෙනියේ කොටසක්; දකුණට: එම ඉඩමේම ඉතිරි කොටස්, බටහිරට: නාගහමුල්ලයේ න

8. මල්ගහමුල්ලදෙනිය නමැති ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන මායිම්වලින් සීමාවන ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 2 4ක් පමණ විශාල බිම් තීරයක්—

උතුරට සහ නැගෙනහිරට: එම ඉඩමේම ඉතිරි කොටස්; දකුණට සහ බස්නාහිරට: රහලදෙනියේ කොටස්.

9. මල්ගහමුල්ලදෙනිය නමැති ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන මායිම්වලින් සීමාවන ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 12ක් පමණ විශාල බිම් තීරයක්—

උතුරට, බටහිරට සහ දකුණට එම ඉඩමේම කොටස්; නැගෙනහිරට: කීර්තිපුර කොටසක්.

10. කීර්තිපුර කොටස නම ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන මායිම්වලින් සීමාවන ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 10 4ක් පමණ විශාල බිම් තීරයක්—

උතුරට සහ දකුණට: එම ඉඩමේම ඉතිරි කොටස්, නැගෙනහිරට: කලුඅත්තගේ පොදුමට කොටසක්, බටහිරට: මල්ගහමුල්ලදෙනියේ කොටසක්.

11. කලුඅත්තගේ කොටුව නමැති ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන මායිම්වලින් සීමාවන ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 4ක් පමණ විශාල බිම් තීරයක්—

උතුරට සහ දකුණට: එම ඉඩමේම ඉතිරි කොටස්, නැගෙනහිරට පත්තගෙදෙනියේ කොටසක්, බටහිරට: කීර්තිපුර කොටසක්.

12. පත්තගෙදෙනිය නමැති ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන මායිම්වලින් සීමාවන ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 4ක් පමණ විශාල බිම් තීරයක්—

උතුරට සහ දකුණට: පත්තගෙදෙනියේ කොටස්, බටහිරට: කලුඅත්තගේ කොටසක්, නැගෙනහිරට: පල්ලආමුල්ල කොටසක්.

13. පල්ලආමුල්ල නමැති ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන මායිම්වලින් සීමාවන ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 11ක් පමණ විශාල බිම් තීරයක්—

උතුරට සහ දකුණට: එම ඉඩමේම ඉතිරි කොටස්, නැගෙනහිරට ගමනහා පාර, බටහිරට: පත්තගෙදෙනියේ කොටසක්.

14. මහලදෙනිය නමැති ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන මායිම්වලින් සීමාවන ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 26ක් විශාල බිම් තීරයක්—

උතුරට, නැගෙනහිරට සහ දකුණට: එම ඉඩමේම ඉතිරි කොටස්, බටහිරට: ගමනහා පාර.

15. පහලවත්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන මායිම්වලින් සීමාවන ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 4ක් පමණ පමණ විශාල බිම් තීරයක්—

උතුරට: මිත්‍රමිත්‍රයාගේ කොටසක්; නැගෙනහිරට: පහලවත්ත කොටසක්, දකුණට: මහලදෙනියේ කොටසක්, බටහිරට: පල්ලආමුල්ල කොටසක්.

16. මිත්‍රමිත්‍රයාගේ නමැති ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන මායිම්වලින් සීමාවන ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 28ක් පමණ විශාල බිම් තීරයක්—

උතුරට, බටහිරට සහ දකුණට: එම ඉඩමේම ඉතිරි කොටස්; නැගෙනහිරට: ආලයක්.

17. ඉමුණහාමුල්ල නමැති ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන මායිම්වලින් සීමාවන ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 26ක් පමණ විශාල බිම් තීරයක්—

උතුරට සහ දකුණට: එම ඉඩමේම ඉතිරි කොටසක්; නැගෙනහිරට: පොකුණගලයේ කොටසක්; බටහිරට: ආලයක්.

18. පොකුණගලය නමැති ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන මායිම්වලින් සීමාවන ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 36ක් පමණ විශාල බිම් තීරයක්—

උතුරට සහ දකුණට එම ඉඩමේම ඉතිරි කොටස්, නැගෙනහිරට: ගල්ලෙනගලයේ කොටසක්, බස්නාහිරට: ඉමුණහාමුල්ල සහ හේහේ කොටසක්.

19. ගල්ලෙනගලය නමැති ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන මායිම්වලින් සීමාවන ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 14ක් පමණ විශාල බිම් තීරයක්—

උතුරට සහ දකුණට: එම ඉඩමේම කොටසක්, නැගෙනහිරට සහ බටහිරට: පොකුණගලයේ කොටසක්.

20. පොකුණගලය නමැති ඉඩමෙන් පහත දැක්වෙන මායිම්වලින් සීමාවන ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 20ක් පමණ විශාල බිම් තීරයක්—

උතුරට ආලයක්, නැගෙනහිරට සහ බටහිරට: එම ඉඩමේම ඉතිරි කොටස්. දකුණට: ගල්ලෙනගලයේ කොටසක් සහ එම ඉඩමේම කොටස්.

21. ගල්ලෙනගලය නමැති ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන මායිම්වලින් සීමාවන ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 8ක් පමණ විශාල බිම් තීරයක්—

උතුරට: පිපාලදෙනියේ කොටසක්; නැගෙනහිරට සහ බටහිරට: එම ඉඩමේම ඉතිරි කොටස්; දකුණට: ආලයක්.

අංකය: L. B. 2185-J/LG/171/53.

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමිමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ මිඛිලිකා යටතේ ලබාගන්නා බවත් 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිත පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රච්චි බණ්ඩා බුලත්කුලුමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මාතර දිසත්‍රිකුණේ ටොරමන් කෝරළේ උරුමාලෝකයක යන හම පිහිටි (පහත සඳහන් මායිම් ඇති) පහත සඳහන් ඉඩම්වලින් සැකැපීම 2 1/2 ක් දිග සහ භූමි 15 ක් පමුණු වැනි (රූ. 2, පර්චස් 7 ක) බිම් ප්‍රමාණයක්:—

නො. 1	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ.රූ.ප.	අයිතිකරුවන්ගේ නම සහ ලියුම් උදාහරණ පිළිවෙල
1	මෙරලුගස්වැව	0 0 3.2	ඩී. සී. ඇම්. ඉනවිච්චා සහ අනිකුත් අය, උරුමාලෝකය
2	උඩගලුමුර	0 0 1.4	ඩී. සී. ඇම්. ඉනවිච්චා සහ අනිකුත් අය, උරුමාලෝකය
3	අඹුකුඳුර	0 0 1.9	ඩී. සී. ඇම්. ඉනවිච්චා සහ අනිකුත් අය, උරුමාලෝකය
4	පිටමෙරලුකරුගලකුඹුර	0 0 2.3	ඩී. සී. ඇම්. ඉනවිච්චා සහ අනිකුත් අය, උරුමාලෝකය
5	පන්කැල්ල	0 0 1.5	ටී. රත්නපාල ටෙරෝ, උරුමාලෝකය
6	ගොරෙක්කලියද්ද	0 0 1.8	ඒ. අදිරියන්, උරුමාලෝකය
7	කරන්දෙණිය	0 0 3.1	ඩී. සී. ඇම්. ඉනවිච්චා සහ අනිකුත් අය, උරුමාලෝකය
8	අරවිලියෙහිත්ත	0 0 2.2	ඩී. සී. ඇම්. ඉනවිච්චා සහ ඒ. ඒ. පතිරන, උරුමාලෝකය
9	එගොඩගෙදරමත්ත	0 0 2.4	ඒ. සී. ඒ. පතිරන සහ ඩී. විජේරත්න, මෙරලුපනාකර
10	උඩුමුල්ල	0 0 3.1	ඩී. සී. ඇම්. ඉනවිච්චා සහ ඇම්. අඹේවික්‍රම, කිරිපිටිය
11	බිටුපල මෙහිත්ත, පහල කොරවිග, මැද කොරවිග	0 1 4	ඩී. සී. ඇම්. ඉනවිච්චා, ඒ. සී. ඒ. පතිරන, කේ. ඇම්. එච්. අල්විස් සහ ගමගේ සමාලික්ෂාමි, උරුමාලෝකය
12	පලාපොල්මත්ත	0 0 2.4	ඩී. සී. ඇම්. ඉනවිච්චා, ඒ. සී. ඒ. පතිරන, කේ. ඇම්. එච්. අල්විස්, ගමගේ සමාලික්ෂාමි සහ ඇල්. ජයවර්ධන, උරුමාලෝකය
13	කොහොඹකන්ද	0 0 2.3	ඩී. සී. පතිරන, උරුමාලෝකය
14	මිරගකන්ද "A"	0 0 2.7	Dr. ආර්. ඇම්. ද සිල්වා, මාතර
15	මිරගකන්ද "B"	0 0 3.2	ඩී. චක්‍රකුලසූරිය, දෙහිවැල
16	කොටකබේමත්ත	0 0 4.4	ඒ. සී. ඒ. පතිරන, උරුමාලෝකය
17	මිරගකන්ද	0 0 5.1	Dr. සිල්වා, මාතර

ඉහත සඳහන් 1-10 දක්වා ඉඩම්වල වාසිම:—
උතුර: දුනුව තිබෙන ඩී. සී. පාර;
නැගෙනහිර: බිටුපල මෙහිත්ත,
දකුණ: එම ඉඩම;
බස්නාහිර: පී. බබලියු, ඩී. පාර.

ඉහත සඳහන් 11-12 වැනි ඉඩම් වාසිම:—
උතුර: ගමගො පාර;
නැගෙනහිර: සහ ටිස්නාහිර: එම ඉඩම,
දකුණ: පලාපොල්මත්ත සහ ගමගො පාර.

ඉහත සඳහන් 12-17 දක්වා ඉඩම්වල වාසිම:—
උතුර: බිටුපල මෙහිත්ත සහ ගමගො පාර,
නැගෙනහිර: ගමගො පාර;
දකුණ: ගහ;
බස්නාහිර: එම ඉඩම.

මි 1953 ක්‍රම බස්නාහිර වස 2 වැනි දින කොළඹ දින. ඩී. සී. බුලත්කුලුමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිත පිළිබඳ ඇමතිතුමා.

LH. 680.

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ඉඩමක් පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි. ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

නො. 1	ඉඩමේ නම	විස්තර	අයිතිකරුවන්ගේ නම	ප්‍රමාණය, අ.රූ.ප.
1	බෝගමත්ත	කීර ටොබනැගිල්ලක ඔකොටසක්ද, බදුමෙන් නනාපු නාපපයක ඔකොටසක්ද, අවුරුදු 40 ක් මයස ඇති පොල්ගස් 7 ක්ද, දෙම ගස් 1 ක්ද, එත්තුගස් 3 ක්ද, අවුරුදු 15 ක් මයස ඇති මෙරලු ගස් සහ පොල්ගසක්ද, අවුරුදු 10 ක් මයස ඇති-නුකුකිරිල්ල ගසක්ද, පුම්බගස් 4 ක්ද, නැදුන්ගස් 2 ක්ද, අම්බසක්ද, දෙම ගස් 4 ක්ද, දෙබම්ගසක්ද, අඹරුල්ලාගස් 1 ක්ද, කොස්ගසක් සහ ඉන්දියානු ගසක්ද, අවුරුදු 5 ක් මයස ඇති අඹරුල්ලාගස් 2 ක්ද, නැදුන්ගස් 4 ක්ද, අම්බස 5 ක්ද, මිදිගසක්ද, පුම්බගස් 10 ක්ද, කඳුගසක්ද, බෙල්ලගසක්ද, දෙබම්ගසක්ද, මිල්ලගසක්ද, ටුම්බගස් 3 ක්ද, කෙසෙල් පඳුරු 2 ක්ද, තිබෙන ඉඩම	කර්තර පලාපොට පදිංචි ඒ. ඇල්. එච්. මිහම මහතා	0 0 20.4

එකතුව ... 0 0 20.4

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ මෙහෙත් සබඳකම් කිසිවික සිදුදෙනාම කම් කමින් හෝ බවුන්ගෙන් ලියවිලිවලින් බලාලත් අයවලින් හෝ මි 1953 ක්‍රම දෙපාර්තමේන්තුවේ 15 වැනි දින පෙරවරු 9 වන කවරක කවුච්ටරියේදී මා සම්බුධවීම යුතුයි.

නමුදු මි 1953 ක්‍රම දෙපාර්තමේන්තුවේ 5 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සබඳකමෙන් බවුන්ගේ අයිතිවාසිකම්වලට සම්බන්ධයන් එකිනෙක ලබාගැනීම ගැන මින්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් මින්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා මෙහි (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිවලින් දැනුම් දීම යුතුයි.

මි 1953 ක්‍රම බස්නාහිර වස 5 වැනි දින කවරක කවුච්ටරියේදී. ඩී. ආර්. ඇල්. බාලසූරිය,
කර්තර දිසත්‍රිකුණේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා.

ඉහත සඳහන් ඉඩමට හිටපු, ඉතිරිවැසීමට හෝ වෙනත් සබැඳිකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියාපදිංචි කර ගත් බලපත්‍රයක් ඉවත්වූයේ 1953ක්වූ දෙසැම්බර් මස 1 වැනි දින පෙරවර 10 වැනි වන මහනුවර කම්මේරුවේදී මා සම්මුඛමය යුතුයි.

තවද මීට 1953ක්වූ ජනවාරි මස 24 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සබැඳිකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියාපදිංචි කර ගත් බලපත්‍රයක් ඉවත්වූයේ 1953ක්වූ දෙසැම්බර් මස 1 වැනි දින පෙරවර 10 වැනි වන මහනුවර කම්මේරුවේදී මා සම්මුඛමය යුතුයි.

මීට 1953ක්වූ ඔක්තෝබර් මස 12 වැනි දින මහනුවර කම්මේරුවේදී.

රජයේ රජය, මහනුවර දිනුකුණගේ ආණ්ඩුමේ උප ඒජන්තතුමා.

10 සබැඳිකම් සියලුම ලියාපදිංචි මේ ආකාරය සඳහන් කළ යුතුයි. LD. 1180/J/H/2417,

1950 වූ ඉඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි.

පොදු කටයුත්තක් සඳහා ඉඩමක් පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු විදුහල්කරණ මැති 1950 වූ ඉඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙහි දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

ඉඩමේ නම : පන්මන්ත.

ප්‍රමාණය : ආක්කර 0, රූ. 0, පර්චස් 20.4යි.

පිහිටීම : මහලා පළාතේ කුමරපිටිය දිනුකුණගේ උඩවෙහෙරවෙල ආදියේ පාලක නිලධාරීතුමාගේ කොමසාරිස් කොමසාරිස් උදවුරක යටතේ.

විස්තර : ඉඩමේ ආවුරුදු 20ක පොස්තේ 3යි, ආවුරුදු 10ක පුම්බයේ 1යි, ආවුරුදු 15ක කිතුල්ගේ 1යි, ආවුරුදු 2ක සපුගේ 1යි සහ උල්පතක්ද 0යි.

ඉතිරිකරුවෝ : බන්තායක මුදියන්ගේලාගේ ගම්පොදර උක්කුමැණිකා, දෙසියගම්බ, ඇතිරිය, ඊකල්ලගේකඩ.

ඉහත සඳහන් ඉඩමට හිටපු, ඉතිරිවැසීමට හෝ වෙනත් සබැඳිකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියාපදිංචි කර ගත් බලපත්‍රයක් ඉවත්වූයේ 1953ක්වූ ජනවාරි මස 20 වැනි දින පෙරවර 10 වැනි වන මහනුවර කම්මේරුවේදී මා සම්මුඛමය යුතුයි.

තවද මීට 1953ක්වූ ජනවාරි මස 13 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සබැඳිකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියාපදිංචි කර ගත් බලපත්‍රයක් ඉවත්වූයේ 1953ක්වූ දෙසැම්බර් මස 1 වැනි දින පෙරවර 10 වැනි වන මහනුවර කම්මේරුවේදී මා සම්මුඛමය යුතුයි.

මීට 1953ක්වූ ඔක්තෝබර් මස 7 වැනි දින කුමරපිටිය උඩවෙහෙරවෙල.

සී. ඒ. ජයරත්න, කුමරපිටිය දිනුකුණගේ ආණ්ඩුමේ උප ඒජන්තතුමා.

10 සබැඳිකම් එවන සෑම ලියාපදිංචිකම් පහත දැක්වෙන ආකාරයට වනුයේ. ආකාර : ඇල්. සී. 7355.

1950 වූ ඉඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි.

පොදු කටයුත්තක් සඳහා ඉඩමක් පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු විදුහල්කරණ මැති 1950 වූ ඉඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙහි දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

උපලබ්ධිය

නො. 4 ආර්ථිකයේ ගො. 259 ගම්බද මුල් සිතියම ගම්—පව්වගොල

නැමැති	ඉඩමේ නම	විස්තර	ඉතිරිකරුවන්ගේ නාම	ප්‍රමාණය, ඇ. රූ. ප.
419	වාරිගලුගල	.. කුමුර පාලු	(1) ජයවර්ධන ආචාර්ය සිසුන් ආපසු, (2) ජයවර්ධන මදරසිංහ ආර්ථිකයාම සහ (3) ගොවිචාර්යවරුන්ගේ දෙවන දිනේනිය, පව්වගොල	0 2 6.8
420	ආර්ථිකය	.. කුමුර පාලු සහ කන්ද	(1) ජයවර්ධන ආචාර්ය ඉගෙනවුම, (2) ජයවර්ධන ආචාර්ය සිසුන්ගේ ආපසු, (3) ජයවර්ධන ආචාර්ය සිසුන්ගේ ආපසු, (4) ජයවර්ධන ආචාර්ය පොඬුගල, (5) මනිනුගල රහවිල ආචාර්ය බණ්ඩාරසේන, සහ (6) සී. රත්නසාර හිඤ්ඤ, පව්වගොල	1 1 13.2
			ඇ. රූ. ප. ආර්ථිකයට කුමුර .. 1 1 10.2 කන්ද .. 0 0 3	
			එකතුව .. 1 1 13.2	
421	ආර්ථිකය	ආවුරුදු 3ක්වූ පැහැර, කුමුරකන්ද, මුඩුසිමක් සහ ආවුරුදු 4ක්වූ පොල් ගසක්ද, ආවුරුදු 3ක්වූ පොල්ගස් 3කින් යුත් පොල්වත්ත	සී. එම්. පී. ආර්ථිකයේ සිල්වා, පව්වගොල පැහැර .. 0 0 9 කුමුර .. 0 0 25 පොල්වත්ත .. 0 0 12 මුඩුසිම .. 0 0 16	0 1 22
			එකතුව .. 0 1 22	
422	දෙබරගම මත්ත	.. ගන්න	සී. එම්. පී. ආර්ථිකයේ සිල්වා, පව්වගොල	0 1 16.5
423	ගොන්නුකුආර	එම ..	බිබිලි. ඇම්. ජී. දෙවන දිනේනිය, පව්වගොල	0 2 2
			එකතුව .. 3 0 20.5	

ඉහත සඳහන් ඉඩම්ලට හිටපු, ඉතිරිවැසීමට හෝ වෙනත් සබැඳිකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියාපදිංචි කර ගත් බලපත්‍රයක් ඉවත්වූයේ 1953 වූ ජනවාරි මස 26 වැනි දින පුම්බගල 10 වන කොල්ලේ ගොවරක බලපත්‍රයේදී මා සම්මුඛමය යුතුයි.

කමද මිම 1953ක්වු නොවැම්බර් මස 18 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් කවුන්ගේ අයිතිවාසිකම්වල ශබ්දාංශයන් එකී ඉඩම ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන පිණිස "203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපත්‍රයේ" පස්වෙනි කොටසේ කරනියුම් පාංශාර්තුවල ප්‍රකාරයට පළාත් පාලන කාරක සභාවේ නියෝගය පරිදි කාමිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගෙන් කිසිආකාර මට අණ ලැබී තිබේ. ඒ ඉඩම නම:—

නියම දිනට හෝ ඊට ප්‍රථමයෙන් තමන්ගේ අයිතිවාසිකම් නොදක්වාහරින අයවලුන්ට, එකී අයිතිවාසිකම් ගැන විභාගය පැමිණවෙන දිනයේදී සලකා බැලීමේ අයිතිය නොලැබෙන බවද මටහා ගතයුතුයි.

මි. 1953ක්වු බක්තෝබර් මස 8වෙනි දින
හමබන්තොට කවිචේරියේදීය. සී. ජේ. එල්. ඩී. ලියනගේ,
හමබන්තොට දිනුක්කගේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා.

ආණ්ඩුවේ කටයුත්තකට, එනම්:—නෙල්ලිපපලේ අම්බවත්තේ නො. 10 දරණ ඇල කැණීම පිණිස මෙහි පහත සඳහන් වෙන ඉඩම ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන පිණිස "203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපත්‍රයේ" පස්වෙනි කොටසේ කරනියුම් පාංශාර්තුවල ප්‍රකාරයට පළාත් පාලන කාරක සභාවේ නියෝගය පරිදි කාමිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගෙන් කිසිආකාර මට අණ ලැබී තිබේ. ඒ ඉඩම නම:—

නො. ඉඩමේ නම	මුල් සිතියමේ නො. A 1,495.	ගම්—නෙල්ලිපපලේ නැගෙනහිර විස්තර	ප්‍රමාණය, අ. රූ. ප.
5 පුළුන්සීමා	අවුරුදු 30-35කේ කල්ගස් 22කද, අවුරුදු 10-15 කල්ගස් 4කද ඇති කල්මත්තේ කොටසක්	අයිතිකම්කියත්තා	0 0 10.3
		(1) බෙවිලිංගම් වත්මුගම්, P. W. D. මීර්සිසේන, පුලගොඩ, (2) පොත්තමිමා වත්මුගම් නෝනාමහත්මයා, මී. වම්මුගම් මාර්, P. W. D. මීර්සිසේන, පුලගොඩ	

එබැවින් ඉඩම අයිතිකර ගැනීමට ආණ්ඩුවේ කලානාමි නිබන්ත මිම පොදු ජනශාච දැනගැන්ම සඳහා හයවෙනි වගන්තියට මිනැකර නිබන්ත හැරියට මෙයින් දැනුම් දෙමි.

ඉහත කී ඉඩමට අයිතිවාසිකම් ඇත්තාවූ සෑමදෙනාම කවුන්ගේ නොහොත් කවුන් වෙනුවට ක්‍රියාකරන අය මිම 1953ක්වු දෙසැම්බර් මස 1වෙනි දින පෙරවරු 10ව සාපයේ කවිචේරියේදී මා ඉදිරිපිට පැමිණ ඒ කොයි අයුමේ අයිතිවාසිකම්ද ශීයා කියාසිටින්නට මිනැමා සහ මෙම ඉඩම වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණනක් ඊට ඇත්තාවූ කවුන්ගේ අයිතිකම් නොරතුරුත් කියා සිටින්නට මිනැ බව මෙයින් දැනගත යුතුයි.

මෙම දැන්වීමෙන් 1951 අගෝස්තු 31වෙනි දින නො. 10,288 දරණ ආණ්ඩුවේ ගැසට් පත්‍රයේ පලකළ "203 පරිච්ඡේදයේ" ඉඩම් ලබාගැනීමේ ආඥාපතයේ 6වෙනි වගන්තිය යටතේවූ දැන්වීම් අවලංගුකරනු ලැබේ.

මිම 1953ක්වු බක්තෝබර් මස 9වෙනි දින
සාපයේ කවිචේරියේදීය. සී. ජේ. හඩසන්,
උතුරු පළාතේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

ආණ්ඩුවේ කටයුත්තකට, එනම්:—නෙල්ලිපපලේ අම්බවත්තේ නො. 10 දරණ ඇල කැණීම පිණිස මෙහි පහත සඳහන් වෙන ඉඩම ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන පිණිස "203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපත්‍රයේ" පස්වෙනි කොටසේ කරනියුම් පාංශාර්තුවල ප්‍රකාරයට පළාත් පාලන කාරක සභාවේ නියෝගය පරිදි කාමිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගෙන් කිසිආකාර මට අණ ලැබී තිබේ. ඒ ඉඩම නම:—

නො. ඉඩමේ නම.	සිතියමේ නො. A 1,549.	ගම්—නෙල්ලිපපලේ නැගෙනහිර අත්දම.	ප්‍රමාණය, අ. රූ. ප.
1 පුපලත්සීම	අවුරුදු 40-45 වයස ඇති කල්ගස් 90කින් යුත් කල් මත්ත	අයිතිකම්කියත්තා	0 0 29.7
		(1) බෙවිලිංගම් වම්මුගම්, P. W. D. මීර්සිසේන, පුලගොඩ, (2) පොත්තමිමා වම්මුගම් නෝනාමහත්මයා, මී. වම්මුගම් මාර්, P. W. D. මීර්සිසේන, පුලගොඩ	

එබැවින් ඉඩම අයිතිකරගැනීමට ආණ්ඩුවේ කලානාමි නිබන්ත මිම පොදු ජනශාච දැනගැන්ම සඳහා හයවෙනි වගන්තියට මිනැකර නිබන්ත හැරියට මෙයින් දැනුම් දෙමි.

ඉහත කී ඉඩමට අයිතිවාසිකම් ඇත්තාවූ සෑමදෙනාම කවුන්ගේ නොහොත් කවුන් වෙනුවට ක්‍රියාකරන අය මිම 1953ක්වු දෙසැම්බර් මස 1වෙනි දින පෙරවරු 10 කනියමට සාපයේ කවිචේරියේදී මා ඉදිරිපිට පැමිණ ඒ කොයි අයුමේ අයිතිවාසිකම්ද කියා කියාසිටින්නට මිනැමා සහ මෙම ඉඩම වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණනක්, ඊට ඇත්තාවූ කවුන්ගේ අයිතිකම් නොරතුරුත් කියා සිටින්නට මිනැ බව මෙයින් දැනගත යුතුයි.

මෙම දැන්වීමෙන් 1951 අගෝස්තු මස 31වෙනි දින නො. 10,288 දරණ ආණ්ඩුවේ ගැසට් පත්‍රයේ පලකළ "203 පරිච්ඡේදයේ" ඉඩම් ලබාගැනීමේ ආඥාපතයේ 6වෙනි වගන්තිය යටතේවූ දැන්වීම් අවලංගුකරනු ලැබේ.

මිම 1953ක්වු බක්තෝබර් මස 9වෙනි දින
සාපයේ කවිචේරියේදීය. සී. ජේ. හඩසන්,
උතුරු පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා.

ඉඩම් සමුදායකරීම පිළිබඳ දැන්වීමයි

No. LRO/APL/5092.

දීමනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරීම පිළිබඳ ඉඩම් කවිචේරියේ දැන්වීමයි

4. මේ ඉඩම් කවිචේරිය පිළිබඳ දැනගතයුතු කරුණු ඇතහොත් හමබන්තොට උප ඒජන්තතුමාගෙන් විමසා දැනගත යුතුයි.

මෙහි පහත විස්තර දැක්වෙන ආණ්ඩුවේ ඉඩම් කැබැල්ල සඳහා දීමනා පත්‍රයක් ලැබීමේ සුදුස්සෙකු තෝරාගනු පිණිස වරකැවියේ ගම්සභා කාමරයේදී මිම 1953කේ නොවැම්බර් මස 21 වැනි සෙනසුරුදු උදේ 9.00ට ඉඩම් සමුදායකරීමේ ආඥාපතය යටතේ ඉඩම් කවිචේරියත්, හමබන්තොට ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා විසින් පවත්වන බව මෙයින් දැනුම් දෙනු ලැබේ.

ඒ. සී. ඇල්. අහසසුරු,
උප ඉඩම් කොමසාරිස්තුමා.

මිම 1953ක්වු බක්තෝබර් මස 8වෙනි දින
කොළඹදීය.

2. මිම 1942කේ අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥා පතයේ (1) වගන්තියෙන් 1948වේ එම ආඥාපතයේ නො. 3වෙන් මිනුම්කරුවන් සංගොඩනය කරනලද පරිදි මෙම දීමනාපත්‍රය ඉඩම් සමුදායකරීමේ ආඥාපතයේ පළමුවැනි උප ලේඛනයේ ඇතුළත් සියලුම කොන්දේසිවලට යටත්වෙනවා ඇත.

දීමට යන ඉඩමේ විස්තර
අංක 261 දරන අවසාන ගම් සිතියමේ අංක 1 දරන අතිරේක කොටසේ සඳහන් කැබැල්ල. ගම්—බටහිර ගිරුමාපත්තුවේ පිහිටි බැදිගම්

3. ඉඩම් කවිචේරිය ලබාගනු කැමති සෑම අයෙක්ම ඉඩම් කවිචේරියට පැමිණිය යුතුයි. නැතහොත් තමන් වෙනුවෙන් බන්ධනාගාර නියෝජිතයෙකු එම සුදුසුයි.

කැබැල්ලේ අංකය 335 මැදිගම් පදිංචි, සෙනෙරත්තුරුගමගේ දෙය 4 1 1 හෙළුක්

ඇල්. ඩී. 4669.

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ආවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු ආදායම්කරණ බැඳී 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

මහනුවර දිග්ග්‍රිකයේ උම්බුලන්ගම කොට්ඨාසයේ පස්බාගේ කෝරළේ දෙකින්ද හිඟිවි ප්‍රාථමික සැලැස්ම ඒ 2,024 කැබැලි 1, 2, 3, 4 සහ 5 නිසා විස්තර කර තිබෙන උඩකැබැල්ල, දඹේඹුල්ලේකුඹුර සහ විටගොඩගෙදර අස්වැද්දුම්, විටගොඩගෙදරවත්ත නමැති ඉඩම් කොටස්ය.

නො.	ඉඩමේ නම	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	උඩකැබැල්ල	දෙකින්ද, නාවලපිටියේ පදිංචි සමරකෝන් මුදියන්සෙලාගේ රම්මැණිකා	0 0 35.7
2	දඹේඹුල්ලේකුඹුර	දෙකින්ද, නාවලපිටියේ පදිංචි විටගොඩගෙදර හෙත්නායක මුදියන්සෙලාගේ අප්පුහාමි	0 0 2.2
3	එම	එම	0 0 0.2
4	එම	දෙකින්ද, නාවලපිටියේ පදිංචි සමරකෝන් මුදියන්සෙලාගේ පුංචිබණ්ඩා, එම පුංචි අප්පුහාමි, එම උක්කුමැණිකා, එම පුංචිමැණිකා	0 0 3 4
5	විටගොඩගෙදර අස්වැද්දුම් විටගොඩගෙදරවත්ත	දෙකින්ද, නාවලපිටියේ පදිංචි නමරත්න මුදියන්සෙලාගේ හීන්අප්පු, එම ඩී.බී.ඊ. අම්මා, එම මුතුමැණිකා, එම කීර්තිකා, එම පුංචිඅප්පුහාමි, එම ලොකුමැණිකා, එම විකීර්තිකා, එම හීන් බණ්ඩා, එම විකීර්ති මැණිකා, එම මුදියන්සෙලාගේ මුදියන්සෙලාගේ විකීර්ති මැණිකා, එම රම්මැණිකා, එම ඩී.බී.ඊ. බණ්ඩා සහ එම මුදියන්සෙලා	0 0 26.4
එකතුව			0 1 27 9

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කීයා සිටින සියලුදෙනාම කම් කමත් හෝ බවුත්තෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ නොවැම්බර් මස 17 වැනි දින පෙරවර 9.30ට මහනුවර කවිචේරියේදී මා සම්මුඛව පෙනී සිටිය යුතුයි.

කවද වම් 1953ක්වූ නොවැම්බර් මස 10 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් බවුත්තෙන් අයිතිවාසිකම්වල සම්බන්ධයෙන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැරිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම් දිය යුතුයි. එසේ ලියවිලිලිකින් නොදන්නුවහොත් මා ඉදිරියටවත් දන්වන අයිතිවාසිකම් ගැන ක්‍රියාකරනු නොලැබේ.

වම් 1953ක්වූ බක්කෝබර් මස 5වැනි දින මහනුවර කවිචේරියේ දීය. රේස් රයිඩ්, මහනුවර දිග්ග්‍රිකයේ ආණ්ඩුචේ උප ඒජන්තතුමා.

ඇල්. ඩී. 3672.

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ආවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු ආදායම්කරණ බැඳී 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

මහනුවර දිග්ග්‍රිකයේ තුම්පහේ කොට්ඨාසයේ ගංආට පළාත කෝරළයේ හඳබෝව ගම පිහිටි ඇෆ්. පී. පී. 166ගේ අභිරේක සැලැස්ම නො. 2 පහත සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් :—

උපලේඛනය

නො.	ඉඩමේ නම	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
154	උණකොටපිහිල්ල	එරමුදුලියද්දේ මැලිවිව ඉහලගම පදිංචි කොට්ඨාසවිද්දලගේ ඩී.බී.ඊ.	0 2 34
158	එපිටවත්ත	එරමුදුලියද්දේ මැලිවිව ඉහලගම පදිංචි සකලසුරියමුදියන්සෙලාගේ පිංචිහෙත්තේය.	0 0 12
159	එම	දෙරනියාගල මිහනම්ම මත්තෙන් පදිංචි ආර්. හර්මන්	0 1 8.1
එකතුව			1 0 14.1

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කීයා සිටින සියලුදෙනාම කම් කමත් හෝ බවුත්තෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ දෙසැම්බර් මස 1 වැනි දින පෙරවර 9.30ට මහනුවර කවිචේරියේදී මා සම්මුඛව පෙනී සිටිය යුතුයි.

කවද වම් 1953ක්වූ නොවැම්බර් මස 23 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් බවුත්තෙන් අයිතිවාසිකම්වල සම්බන්ධයෙන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැරිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම් දිය යුතුයි.

එසේ ලියවිලිලිකින් නොදන්නුවහොත්, මා ඉදිරියටවත් දන්වන අයිතිවාසිකම් ගැන ක්‍රියාකරනු නොලැබේ. වම් 1953ක්වූ බක්කෝබර් මස 10වැනි දින මහනුවර කවිචේරියේ දීය. රේස් රයිඩ්, මහනුවර දිග්ග්‍රිකයේ ආණ්ඩුචේ උප ඒජන්තතුමා.

LD. 4468.

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ආවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු ආදායම්කරණ බැඳී 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

මධ්‍යම පළාතේ මහනුවර දිග්ග්‍රිකයේ මහනුවර සහ පානහේවාහැව කොට්ඨාසයේ හේවාමස්ස කෝරළයට අයත් පල්ලේ මාධ්‍යගම පිහිටි මුල් පලූන් නො. 2,004 ලොව 1 හසුවෙන් හැදින්වෙන අ. 1, රූ. 0, ප. 18 ක් පමණ වූ පාලුවත්ත ඉඩම හෙමත් මිගස්නැත්තේ හොබිමැද්දේසේන ගඟ හිමි කොටස.

දනව අයිතිවාසිකම් කීයා සිටින්නේ: ඒ. ඇස්. අබ්බිසංග, මැදගම, නලාතුගම.

නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ඉඩම් ගැනීම

L. D.—B 49/50.

නොම්බර් L. A. 873/LRO.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

උතුරු පළාතේ ආණ්ඩුවේ ඒජන්ත තැන්පත් විලියම් ජේම්ස් හබ්බන් වන මිම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප චලධනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස්කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙන අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.
- (3) එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) වම් 1953ක්වූ ධනාමැමිබර් මස 17 වැනි දින ප්‍රථමාය 10ට යාපහේ කවිවේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
 - (ආ) තවද එසේ පසු සිටින කැනැන්තා මිසින් වම් 1953ක්වූ ධනාමැමිබර් මස 7 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගැන බැඳු පිළිවෙලට විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.
- (4) මූලික පලාත ගණ. A 1,635 දරන පලාතේ 2 වෙනි බිම් කවරිය වෙනුවෙන් ගො. 10,366 දරන ආණ්ඩුවේ ගැහැටි පත්‍රිකාවේ වම් 1952ක්වූ මාර්තු මස 7 වෙනි දින පලකරනලද 1950 අංක 9 දරන ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීම මෙයින් අවලංගුකරනු ලැබේ.

වම් 1953ක්වූ බක්කෝබර් මස 7 වෙනි දින යාපහේ කවිවේරිය දින. පී. ජේ. හබ්බන්, උතුරු පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා.

උප ලේඛනය

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
2	කම්බකඩ්ඩි සහ කම්බකඩ්ඩි	පාලාගස්, එලව්ව සහ නොබදින ලද මුදකින්	ආරුණාසලම් සිව්ඤ්ඤා උරුමපිටිය 0 0 18.7	

(ආණ්ඩුවට ඉඩම් ආඥාපනත යටතේ ඉතිරිකරනලද ඉඩම් ඇතිවන ඒ කොටස් අත්හැරීමට ඇත)

L. D.—B 49/50.

LA 3412/J/LLD/222/53.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පුත්තලම සහ හලාවත දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්ත තැන්පත් පිතාමිඤ්ඤ කාසිලියම් මහ මිම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස්කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙන අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.
- (3) එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) වම් 1953ක්වූ ධනාමැමිබර් මස 21 වෙනි දින ප්‍රථමාය 10ට නාන්කන්කොට් අදාළ පාලන නිලධාරීතුමාගේ කාර්යාලයට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
 - (ආ) තවද එසේ පසු සිටින කැනැන්තා මිසින් වම් 1953ක්වූ ධනාමැමිබර් මස 13 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගැන බැඳු පිළිවෙලට විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

වම් 1953ක්වූ බක්කෝබර් මස 8 වෙනි දින පුත්තලම—හලාවත කවිවේරියේදී. පුත්තලම—හලාවත දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා.

උප ලේඛනය

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	දෙල්ගහකැලේ සහ දෙල් ගහමිත්ත	කාවකාලික ගොඩනැගිල්ලක් ඇති අවුරුදු 40ක් වයස ඇති පොල්වත්ත	ජේ. ඩී. පුජාසිංහ අයිඩි, "සෙන්ට්‍රල්ස්", දක්කොවුම්	8 3 22
2	එම	අවුරුදු 1 සිට 3 දක්වා වයස ඇති පොල් පැල 3ක් සහ අවුරුදු 40ක් වයස ඇති පොල්ගස් 38ක් ඇති පොල්වත්ත	එම	0 1 32
				එකතුව .. 9 1 14

L. D.—B 49/50.

LA 3258/J/AL/735.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පුත්තලම් සහ හලාවත දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්ත තැන්පත් පිතෘචේතරම් කාසිලිංගම් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙසින් කල්පදම් :—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස්කරනු ලැබේ,
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් මෙහෙයවන වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය ;
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) මි 1953ක්වූ ගොවැම්බර් මස 21වෙනි දින පුළුභාග 10ට නාත්තන්තිය ආදියේ පාලක නිලධාරීන්ගෙන් කන්ට්‍රාක්ට් පෑමේ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තවත්ම ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එමග යුතුයි ;
 - (ආ) තවද එසේ පෙනී සිටින කැනැත්තා මිසින් 1953ක්වූ ගොවැම්බර් මස 13වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාණේ අයිතිවාසිකම්වල සම්භාවය, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර ගත මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුදී සිටිය යුතුයි.

මි 1953ක්වූ ඔක්තෝබර් මස 8වෙනි දින පුත්තලම් කවිච්චේදියේ දිග.

පි. කාසිලිංගම්, පුත්තලම්-හලාවත දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා.

උප ලේඛනය

නො. ඉඩමේ නම	මූලික පලාතයේ නො. A 1,073. විස්තර	ගම්—මැදගොඩ අයිතිකම්කියත්තා	ප්‍රමාණය අ.රු.ප.
1	කෝන්සවත්ත .. අවුරුදු 30කට වඩා වයස ඇති පොල් වත්ත	ඇස්. පි. කුමාරසිංහ සහ ඇස්. පි. කුමාරසිංහ මැනිනි, මහවැව, වාදම්පේ	0 2 2
2	එම .. අවුරුදු 30කට වඩා වයස ඇති පොල්ගස් 15ක් ඇති පොල් වත්ත	එම ..	0 0 17
		එකතුව ..	0 2 19

L. D.—B 49/50.

LA 3386/J/LLD/2746.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පුත්තලම් සහ හලාවත දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්ත තැන්පත් පිතෘචේතරම් කාසිලිංගම් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙසින් කල්පදම් :—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස්කරනු ලැබේ ;
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් මෙහෙයවන වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය ;
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) මි 1953ක්වූ ගොවැම්බර් මස 21වෙනි දින පුළුභාග 10ට නාත්තන්තිය ආදියේ පාලක නිලධාරීන්ගෙන් කන්ට්‍රාක්ට් පෑමේ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තවත්ම ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එමග යුතුයි ;
 - (ආ) තවද එසේ පෙනී සිටින කැනැත්තා මිසින් 1953ක්වූ ගොවැම්බර් මස 13වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාණේ අයිතිවාසිකම්වල සම්භාවය, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර ගත මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුදී සිටිය යුතුයි.

මි 1953ක්වූ ඔක්තෝබර් මස 28වෙනි දින පුත්තලම් කවිච්චේදියේ දිග.

පි. කාසිලිංගම්, පුත්තලම්-හලාවත දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා.

උප ලේඛනය

නො. ඉඩමේ නම	මූලික පලාතයේ නො. A 1,159. විස්තර	ගම්—දන්කොටුව අයිතිකම්කියත්තා	ප්‍රමාණය අ.රු.ප.
1	කැබැල්ලවලකැපේ .. ස්ථිර ගොඩනැගිල්ලෙන් කොටසක් සහ පොල්ගස් 41ක් අඩංගු ඇති පොල් වත්ත	ඇස්. කේ. මේලප්පිල්ලේ, දන්කොටුව	0 2 1
2	එම .. ගල් වැන්නියක් සහ ගල් මුදුන්ද, සෙවිලිකරනලද කොප්පර මැස්සක් සහ සිත්ත නැති පොල් අතු මඩු 2ක්ද, ස්ථිර ගොඩනැගිල්ලකින් යුත් ගොඩනැගිල්ලකින් කොටසක් අඩංගු ඇති අවුරුදු 5ක් සිට 40ක් දක්වා වයස ඇති පොල් වත්ත	එම ..	19 3 20
3	එම .. අවුරුදු 5 සිට 30ක් දක්වා වයස ඇති පොල්ගස් 15ක් ඇති පොල් වත්ත	එම ..	0 0 19
		එකතුව ..	20 2 0

அரசாட்சியாரின் தேள்வைக்காகிய காணி விளம்பரங்கள்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 5 ம பிரிவினாபடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரீட்சை தேள்வைக்க வேண்டியகாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் காரணமாக பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புத்தியூர் பராமேஸ்வரன் முதலிய நான்கு இத்தால பிரகடனம் செய்கின்றனவே

இலக்கம் J/LLD/2538/LM 5504

கொழும்பு,
1953 ம ஆடி (ஆகஸ்ட்) ஆதிக்கம் 12 ந ௨

பி பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

காணியின் விபரம்

கேள்வை முடிவாகியவுடனும், கம்பெனா கிளாக்கொட கோண்களின் காரியாதிக்காரியின் பிரிவில், உடையிறறிய கிராமத்தலைவரின் பகுதியில், கட்டுகாணு காரியகம், உடையிறறிய கிராமங்களின் அமைந்துள்ளதான பின்வரும் காணிகள் —

- (1) பிறவலகும்பு என னும் காணியில் ஒரு பகுதியானதும் 0௪ 0௫ 12ப விசாலமும் எல்லைகள் —
வடக்கு கமமன்கொட எல்லை,
கிழக்கு, தெற்கு, மேற்கு இதே காணியின் மிகுதி
- (2) ஶ்ரீவிவலகும்பு என னும் காணியில் ஒரு பகுதியானதும் 0௪ 0௫ 12ப விசாலமும் எல்லைகள் —
வடக்கு, கிழக்கு, மேற்கு இதே காணியின் மிகுதி,
தெற்கு கமமன்கொட எல்லை
- (3) ஶ்ரீவிவலகும்பு என னும் காணியில் ஒரு பகுதியானதும் 0௪ 0௫ 11 2ப விசாலமும் எல்லைகள் —
வடக்கு, மேற்கு, தெற்கு இதே காணியின் மிகுதி,
கிழக்கு பின்வரும் அமைப்பும் நெய்வயல்
- (4) பின்வரும் காணியில் ஒரு பகுதியானதும் 0௪ 0௫ 4ப விசாலமும் எல்லைகள் —
தெற்கு இதே காணியின் மிகுதி,
கிழக்கு கித்தெனியாவின் பகுதி,
வடக்கு, மேற்கு ஶ்ரீவிவலகும்பின் பகுதி
- (5) கித்தெனியா என னும் காணியின் ஒரு பகுதியானதும் 0௪ 0௫ 16ப விசாலமும் எல்லைகள் —
கிழக்கு, மேற்கு இதே காணியின் மிகுதி,
வடக்கு இதே காணியின் பகுதியும், ஆறும்,
மேற்கு ஶ்ரீவிவலகும்பின் பகுதி
- (6) நாகாவலகும்பு என னும் காணியின் ஒரு பகுதியானதும் 0௪ 0௫ 20ப விசாலமும் எல்லைகள் —
வடக்கு, தெற்கு இதே காணியின் மிகுதி,
கிழக்கு நாகாவலகும்பின் பகுதி,
மேற்கு ஆறு
- (7) குறுவலகும்பு என னும் காணியில் ஒரு பகுதியானதும் 0௪ 0௫ 6ப விசாலமும் எல்லைகள் —
வடக்கு குறுவலகும்பின் பகுதியும் மல்காணுமல்கொணியாடும்,
கிழக்கு மல்காணுமல்கொணியா,
தெற்கு இதே காணியின் மிகுதி,
மேற்கு நாகாணுமல்கொணியின் பகுதி
- (8) மல்காணுமல்கொணியின் ஒரு பகுதியானதும் 0௪ 0௫ 2 3ப விசாலமும் எல்லைகள் —
வடக்கு, கிழக்கு இதே காணியின் மிகுதி,
தெற்கு, மேற்கு குறுவலகும்பின் பகுதி
- (9) மல்காணுமல்கொணியின் ஒரு பகுதியானதும் 0௪ 0௫ 12ப விசாலமும் எல்லைகள் —
வடக்கு, மேற்கு, தெற்கு இதே காணியின் மிகுதி,
கிழக்கு கிரிமன்கொணியின் பாகம்
- (10) கிரிமன்கொணியின் ஒரு பகுதியானதும் 0௪ 0௫ 10 4ப விசாலமும் எல்லைகள் —
வடக்கு, தெற்கு இதே காணியின் மிகுதி,
கிழக்கு கண்கொணியின் பாகம்,
மேற்கு மல்காணுமல்கொணியின் பாகம்
- (11) கண்கொணியின் ஒரு பகுதியானதும் 0௪ 0௫ 1ப விசாலமும் எல்லைகள் —
வடக்கு, தெற்கு இதே காணியின் மிகுதி,
கிழக்கு பனகாணுமல்கொணியின் பாகம்,
மேற்கு கண்கொணியின் பாகம்
- (12) பனகாணுமல்கொணியின் ஒரு பகுதியானதும் 0௪ 0௫ 3ப விசாலமும் எல்லைகள் —
வடக்கு, தெற்கு பனகாணுமல்கொணியின் பகுதி,
கிழக்கு பனகாணுமல்கொணியின் பாகம்,
மேற்கு கண்கொணியின் பாகம்
- (13) பனகாணுமல்கொணியின் ஒரு பகுதியானதும் 0௪ 0௫ 11ப விசாலமும் எல்லைகள் —
வடக்கு, தெற்கு இதே காணியின் மிகுதி,
கிழக்கு கண்கொணியின் பகுதி,
மேற்கு பனகாணுமல்கொணியின் பாகம்
- (14) ஶ்யபொடகொணியின் ஒரு பகுதியானதும் 0௪ 0௫ 26ப விசாலமும் எல்லைகள் —
வடக்கு, கிழக்கு, தெற்கு இதே காணியின் மிகுதி,
மேற்கு கண்கொணியின் பகுதி
- (15) பனகாணுமல்கொணியின் ஒரு பகுதியானதும் 0௪ 0௫ 4ப விசாலமும் எல்லைகள் —
வடக்கு மின்கொணியின் பாகம்,
கிழக்கு பனகாணுமல்கொணியின் பாகம்,
தெற்கு ஶ்யபொடகொணியின் பாகம்,
மேற்கு பனகாணுமல்கொணியின் பாகம்
- (16) மின்கொணியின் ஒரு பகுதியானதும் 0௪ 0௫ 28ப விசாலமும் எல்லைகள் —
வடக்கு, மேற்கு, தெற்கு இதே காணியின் மிகுதி,
கிழக்கு ஆறு
- (17) அருணகாவலகும்பு என னும் காணியில் ஒரு பகுதியானதும் 0௪ 0௫ 26ப விசாலமும் எல்லைகள் —
வடக்கு, தெற்கு இதே காணியின் மிகுதி,
கிழக்கு பொகாணுமல்கொணியின் பாகம்,
மேற்கு ஆறு

- (18) பொகருணாகலவத்த என்னும் காணியில் ஒரு பகுதியானதும் 0௪. 0௫ 36ப விசாலமும் எல்லைகள் —
வடக்கு, தெற்கு இதே காணியின் மிகுதி,
கிழக்கு கல்லேனேறேனவின் பாகம்,
மேற்கு அமுனுகாவவத்தயின் பாகமும் ஹேனவும்
- (19) கல்லேனேறேன என்னும் காணியில் ஒரு பகுதியானதும் 0௪. 0௫ 14ப விசாலமும் எல்லைகள் —
வடக்கு, தெற்கு இதே காணியின் மிகுதி,
கிழக்கு, மேற்கு பொகருணாகலவத்தயின் பகுதி
- (20) பொகருணாகலவத்த என்னும் காணியில் ஒரு பகுதியானதும் 0௪ 0௫ 20ப விசாலமும் எல்லைகள் —
வடக்கு ஆறு,
கிழக்கு, மேற்கு இதே காணியின் மிகுதி,
தெற்கு கல்லேனேறேனவின் பகுதியும், இதே காணியும்
- (21) கல்வெற்றேறேன என்னும் காணியில் 0௪ 0௫ 8ப விசாலமும் ஒரு பகுதியானதும் எல்லைகள் —
வடக்கு ஜபலதெனியவின் பாகம்,
கிழக்கு, மேற்கு இதே காணியின் மிகுதி,
தெற்கு ஆறு
- (22) ஜபலதெனியவின் ஒரு பகுதியானதும் 0௪ 0௫ 10ப விசாலமும் எல்லைகள் —
வடக்கு ஆறு,
கிழக்கு, மேற்கு இதே காணியின் மிகுதி,
தெற்கு கல்வெற்றேறேன
- (23) ஜபலதெனிய என்னும் காணியில் ஒரு பகுதியானதும் 0௪ 0௫. 18ப. விசாலமும் எல்லைகள் :—
வடக்கு, மேற்கு, தெற்கு இதே காணியின் மிகுதி,
கிழக்கு நதமல்காஹமுககலானுவின் பகுதி
- (24) நதமல்காஹமுககலானு என்னும் காணியில் ஒரு பகுதியானதும் 0௪. 0௫. 8ப விசாலமும். எல்லைகள் :—
வடக்கு, தெற்கு இதே காணியின் மிகுதி,
கிழக்கு பாணசலாவத்த,
மேற்கு ஜபலதெனியாவின் பகுதி
- 25) பாணசலாவத்த என்னும் காணியில் ஒரு பகுதியானதும் 0௪. 0௫ 4 8ப விசாலமும் எல்லைகள் —
வடக்கு உடனெக்கதெனியா,
கிழக்கு, தெற்கு இதே காணியின் மிகுதி,
மேற்கு நதமல்காஹமுககலானுவின் பாகம்
- (26) உடனெக்கதெனியா என்னும் காணியில் ஒரு பகுதியானதும் 0௪ 0௫ 18ப விசாலமும் எல்லைகள் —
வடக்கு, தெற்கு பாணசலாவத்தயின் பாகம்,
கிழக்கு, மேற்கு இதே காணியின் மிகுதி
- (27) பாணசலாவத்த என்னும் காணியில் ஒரு பகுதியானதும் 0௪ 1௫ 8ப விசாலமுடையதும். எல்லைகள் —
வடக்கு கலஹினதவத்த,
கிழக்கு, மேற்கும் இதே காணியின் மிகுதி,
தெற்கு உடனெக்கதெனியாவின் பாகம்
- (28) கலஹினதவத்த என்னும் காணியில் ஒரு பகுதியானதும் 0௪ 0௫ 8 8ப. விசாலமுடையதும் எல்லைகள் —
வடக்கு, கிழக்கு, மேற்கு இதே காணியின் மிகுதி,
தெற்கு பாணசலாவத்தயின் பாகம்
- (29) கலஹினதவத்த என்னும் காணியில் ஒரு பகுதியானதும் 0௪ 0௫ 8 8ப விசாலமுடையதும் எல்லைகள் —
வடக்கு கணசபாவ தெரு,
கிழக்கு, மேற்கு இதே காணியின் மிகுதி,
மேற்கு கணசபாவ தெரு
- (30) பாஹலகெதறவத்த என்னும் காணியில் ஒரு பகுதியானதும் 0௪ 0௫ 16ப விசாலமும் எல்லைகள் —
வடக்கு தல்காஹவத்தயின் பாகம்,
கிழக்கு, மேற்கு இதே காணியின் மிகுதி,
தெற்கு கணசபாவ தெருவும், காலடிப்பாலையும்
- (31) தல்காஹவத்த என்னும் காணியில் ஒரு பகுதியானதும் 0௪ 0௫ 12ப விசாலமும் எல்லைகள் —
வடக்கு, கிழக்கு, மேற்கு இதே காணியின் மிகுதி,
தெற்கு பாஹலகெதறவத்தயின் பாகம்
- (32) கனேகொடவத்த என்னும் காணியில் ஒரு பகுதியானதும் 0௪ 0௫ 30ப விசாலமும் எல்லைகள் —
வடக்கு ஆறும் இதே காணியின் மிகுதியும்,
கிழக்கு தல்காஹவத்தயின் பாகம்,
மேற்கு, தெற்கு இதே காணியின் மிகுதி
- (33) கபறபெல என்னும் காணியில் ஒரு பகுதியானதும் 0௪ 0௫ 22ப விசாலமும். எல்லைகள் —
வடக்கு, தெற்கு ஆறு,
கிழக்கு, மேற்கு இதே காணியின் மிகுதி
- (34) எகொடவத்தகேசும்புற என்னும் கணுணியில் ஒரு பகுதியானதும் 0௪ 0௫ 15ப விசாலமும். எல்லைகள் -
வடக்கு அதிகாரிகேவத்தயின் பகுதி,
கிழக்கு, மேற்கு இதே காணியின் மிகுதி,
தெற்கு ஆறு
- (35) அதிகாரிகேவத்த என்னும் காணியில் ஒரு பகுதியானதும் 0௪ 0௫. 18ப விசாலமும். எல்லைகள் —
வடக்கு மமபுத்தகேவத்த,
கிழக்கு, மேற்கு இதே காணியின் மிகுதி,
தெற்கு எகொடவத்தகேசும்புறவின் பகுதி
- (36) மமபுத்தகேவத்த என்னும் காணியில் ஒரு பகுதியானதும் 0௪ 0௫ 5ப விசாலமும் எல்லைகள் —
வடக்கு மில்லனகொடகேவத்த,
கிழக்கு, மேற்கு மில்லனகொடவத்த,
தெற்கு இதே காணியின் மிகுதி.
- (37) மில்லனகொடகேவத்த என்னும் காணியில் ஒரு பகுதியானதும் 0௪ 0௫ 6ப விசாலமும் எல்லைகள் —
வடக்கு போகாஹமுலகொறறுவ,
கிழக்கு, மேற்கு இதே காணியின் மிகுதி,
தெற்கு மமபுத்தகேவத்தயின் மிகுதி
- (38) போகாஹமுலகொறறுவ என்னும் காணியில் ஒரு பகுதியானதும் 0௪ 0௫ 9 4ப விசாலமும் எல்லைகள் :-
வடக்கு, கிழக்கு இதே காணியின் மிகுதி,
தெற்கு, மேற்கு ஹபறகொமுடியேகேவத்த

- (39) ஹற்பொதுவாகியேயுட்பத என்னும் கானியில் ஒரு பகுதியானதும் 0௪ 0௫ 6 8ப விசாலமும். எல்லைகள் —
வடக்கு, தெற்கு இதே கானியின் மிகுதி,
கிழக்கு போகாஹமுலகெறறுய,
மேற்கு ஹேவேயலாகேவத்த
- (40) ஹேவேயலாகேவத்த என்னும் கானியில் ஒரு பகுதியானதும் 0௪ 0௫. 12ப. விசாலமும் எல்லைகள் —
வடக்கு. செபலயேவத்த,
தெற்கு, கிழக்கு இதே கானியின் மிகுதி,
மேற்கு இதே கானியின் மிகுதியும், குடநியத்தயகேவத்தபும்
- (41) செபலயேவத்த என்னும் கானியில் ஒரு பகுதியானதும் 0௪ 0௫ 3ப. விசாலமும். எல்லைகள் —
வடக்கு, கிழக்கு இதே கானியின் மிகுதி,
மேற்கு குடநியத்தயகேவத்த,
தெற்கு ஹேவேயலாகேவத்த
- (42) குடநியத்தயகேவத்த என்னும் கானியில் ஒரு பகுதியானதும் 0௪ 0௫ 6ப விசாலமும் எல்லைகள் —
வடக்கு உறபொத்தேருமபுற,
கிழக்கு, மேற்கு இதே கானியின் மிகுதி,
தெற்கு செபலயேவத்த
- (43) பினகடிய என்னும் கானியில் ஒரு பகுதியானதும் 100 சதுர அடி அகலமுள்ளதுமான கானி எல்லைகள் —
வடக்கு இதே கானியின் மிகுதி,
கிழக்கு தித்தெனிய என்னும் நெலவயல,
தெற்கு ஆறு,
மேற்கு ஹிரிவலம்பே என்னும் கானி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க கானி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கிழக்காணும் கானி ஒரு பரிசாக தேவைககு வேண்டியதாயிருக்கிறதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க கானி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் கானி, கானி அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம ௨௫ புரட்டாதிஸ் 23 ந உ.

புஞ்சி பண்டா புலங்குலம்,
கானி, கானி அபிவிருத்தி மந்திரி.

மட்டக்களப்பு ஏசுநடுவின இலக்கம் LD 3407

கானி, கானி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/A/352/53

கானியின் விபரம்

மட்டக்களப்பு பகுதி, கோரணப்பறறில், கிரான கிராமத்திலுள்ளதும், சுமார் 2 ஏக்கர் விசாலங்கொண்டதுமான கருக்குப்புல் முனமாரி என்னும் பூமி எல்லைகள் —

வடக்கு நீபாச்சல பாதை (ரோடும்),

கிழக்கு கும்புறுதீவுக குளம்,

தெற்கு கிரானிலிருக்கும் ஆ ராமனுக்கும், எம் மாரிமுத்தக்கும் சொந்தமான மாரியர் முனமாரி வயல்,

மேற்கு முடிக்குரிய மேட்குப் பூமி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க கானி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கிழக்காணும் கானி ஒரு பரிசாக தேவைககு வேண்டியதாயிருக்கிறதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க கானி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் கானி, கானி அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம ௨௫ புரட்டாதிஸ் 26 ந உ.

பி. பி. புலங்குலம்,
கானி, கானி அபிவிருத்தி மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசுநடுவின இலக்கம் LA 3488.

கானி, கானி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/LLD/287/53

கானியின் விபரம்.

மாதநீ டிஸ்திரிக்கில், மாதநீ கிழக்கில், ஹுணுகறறஅல் கிராமத்தில், கிறிஸ்தல ஹல் தோட்டத்தில் சுமார் 35 ஏக்கர் விசாலங்கொண்ட கானித்துண்டு. இதன் எல்லையாவன —

வடக்கே ஓவல் தோட்டம்,

கிழக்கே ஈறிய கொலைத்த தோட்டம்,

தெற்கே கோஹில்லத்தை தேயிலைத் துண்டு

மேற்கே ஓவல் தோட்டமும், ஓவல் வாலியும்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க கானி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

LWA 27.

கிழக்காணும் கானி ஒரு பரிசாக தேவைககு வேண்டியதாயிருக்கிறதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க கானி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் கானி, கானி அபிவிருத்தி மந்திரி, பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம ௨௫ செப்டெம்பர் 23 ந உ.

பி. பி. புலங்குலம்,
கானி, கானி அபிவிருத்தி மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசுநடுவின இலக்கம்

கானி, கானி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/2/378/53

கானியின் விபரம்.

புதீன் டிஸ்திரிக், வெள்ளவாய பகுதி, கம்பஹா கோரீன், கெம்பசா கிராமத்தில் உள்ள பிரிவலத்த தோட்டம் என்ற கானியில் ஒரு பகுதியான 2 ஏக்கர் விசாலமுள்ள கீழே கூறியுள்ள எல்லைகளுடனும் கானி எடுத்துக்கொள்ளப்படும் —

வடக்கு : பிரிவலத்த என்ற கானியின் 14 ம துண்டில் மிகுதியான கானி,

கிழக்கு : கே. ஜி. விகரமசினக அவர்களின் கானி,

தெற்கு : அரசாங்க ரோட,

மேற்கு : அரசாங்க ரோடமும், பள்ளிக்கூட தோட்டமும்,

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1953 ம் ஆண்டு புரட்டாதிமீ 23 ந உ.

மாகாண அலுவலர் டி.ல.திரிக் ஏசனடுவின இலக்கம் LB 1880.
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/HLG/451

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

காணியின் விபரம்

மாததறைப் பிரிவு, மொறலக கோறளையில் டெரங்களை என்ற கிராமத்தில் டெரங்களைத் தோட்டம், யறளவில் தோட்டம் என்ற (எப் லீ. பீ 27 ல 52½ துண்டு) காணிகளிலிருந்து இரண்டு ரூட நிலம் அது எல்லிலிருந்து அளப்பாளாதெனியவுக்கு 30 அடி அகலமான ஒரு வண்டிற தெரு அமைப்புத்தற்காக

இலக்கம் LA 7221 A/J/HA/259

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்கும் சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்கும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1953 ம் ஆண்டு செப்டெம்பர்மாதம் 21 ந உ.

மாகாண ஏசனடுவின இலக்கம் LA 7221 A
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/HA/259

பீ. பி. புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

காணியின் விபரம்

குருணாகல் டி.ல.திரிக், வேவுடவில்லி ஹற்பத்த, திறகண்டஹய கோறளை மேற்கு, குருணாகல் நகரசபை எல்லைக்குள், உடவல்பொல 8 ம வாட்டில், உடவல்பொல என்னும் கிராமத்தில் சியம்பலகஹமுல்வத்த என்னும் காணியில் 4 4 பாச்சல விசாலமுள்ள ஒரு பாகம், A 1,221 ம இலக்க ஆரம்பப் படத்தில் 1 ம, 2 ம, 3 ம துண்டுகளாக அளந்து காட்டப்பட்டுள்ளன

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும், 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும், அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1953 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசிமீ 2 ந உ.

மாகாண அலுவலர் டி.ல.திரிக் ஏசனடுவின இலக்கம் LB 2185.
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/LG/171/53

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

காணியின் விபரம்

மாததறைப் பிரிவு மொறலக கோறளையில் ஊறுபொக்க என்ற கிராமத்திலுள்ள (கீழ்க்காணும் எல்லைகளுள்ள) பின்வரும் காணிகளிலிருந்து 15 அடி அகலம்—2½ மைல் நீளம் (2 ரூட. 7 பாச்சல நிலம்).

துண்டு	காணியின் பெயர்	விசாலம். ஏ. ரூ. ப	உரித்தாளியின் பெயரும் விவரமும்
1	வெரலுக்கலமுள்ள	0 0 3 2	உ. லீ. எம் குணவாதன முதலியாரா, ஊறுபொக்க
2	உடகஹமுல்புற	0 0 1 4	ஷெ
3	அமுலுஅர	0 0 1 9	ஷெ
4	பிடவெலகறுங்கல் குமபுற	0 0 2 3	ஷெ
5	பினகெலை	0 0 1 5	உ. ரதனபால் சுவாமி, ஊறுபொக்க
6	கொறகஹலியத்த	0 0 1 8	ஏ. அடிறியன், ஊறுபொக்க
7	கறண்டெனிய	0 0 3 1	உ. சீ. எம். குணவாதன முதலியாரா, ஊறுபொக்க
8	ஆரச்சிகேவத்த	0 0 2 2	உ. சீ. எம் குணவாதனவும், ஜீ. சீ. ஏ. பதிரனையும், ஊறுபொக்க
9	எகொடகெதரவத்த	0 0 2 4	ஜீ. சீ. ஏ. பதிரனவும் பீ. விஜேரதனவும்
10	உரேமுள்ள	0 0 3 1	உ. சீ. எம். குணவாதனவும், எம் அபேவிகரம், கிரிபிடிய
11	படபெலகெவத்த, பஹளகொறடிய, மெதகொறடிய	0 1 4	உ. சீ. எம் குணவாதன, ஜீ. சீ. ஏ. பதிரன, கே. எம். ஏச. அலவில், கமகே சமாலிஸஹாமி, ஊறுபொக்க
12	பளாபொலவத்த	0 0 2 4	உ. சீ. எம் குணவாதன, ஜீ. சீ. ஏ. பதிரன, கே. எம். ஏச. அலவில், ஜீ. சமாலிஸ ஹாமி, எப் செனரத யாபா, ஊறுபொக்க
13	கொஹொம்பகந்த	0 0 2 3	உ. சீ. பதிரன, ஊறுபொக்க
14	வறகஹகந்த "A"	0 0 2 7	டகரா ஆ. ஏச. உ. சிலவா, மாததறை
15	வறஹகந்த "B"	0 0 3 2	பீ. மணுகுலசூரிய, டெஹ்வல்
16	கெடகேவத்த	0 0 4 4	ஜீ. சீ. ஏ. பதிரன, ஊறுபொக்க
17	வறஹகந்த	0 0 5 1	டகரா சிலவா, மாததறை

மேலே 1-10 ல் குறிப்பிடப்பட்ட காணிகளின் எல்லைகள் :—

வடக்கில் : கிராமச் சங்க தெரு
கிழக்கில் : படபெலகேவத்த
தெற்கில் : அதே காணி
மேற்கில் : பீ. டி.எயு. உ. தெரு.

மேலே 11 ல் குறிப்பிடப்பட்ட காணியின் எல்லைகள் :—

வடக்கில் : கிராமச் சங்க தெரு
தெற்கில் : பளாபொலவத்தயும், கிராமச் சங்க தெருவும்
கிழக்கிலும் மேற்கிலும் : அதே காணி.

மேலே 12-17 ல் குறிப்பிடப்பட்ட காணிகளின் எல்லைகள் :—

வடக்கில் : படபெலகேவத்தவும், கிராமச் சங்க தெருவும்.
கிழக்கில் : கிராமச் சங்க தெரு.
தெற்கில் : நிதி
மேற்கில் : அதே காணியின்கள்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரம் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி, புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம ௯ (ஆகஸ்ட்) ஆவணிமீ 7 ந ல.

பீ பி புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசண்டினை இலக்கம்
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம்

Q 4395 J/E/2610

காணியின் விபரம்

(1) கொழும்பு டிஸ்திரிக், சியான கோறன் மேற்கு, அதிகாரி பத்துவயில், எறியவெற்றியா எனனும் கிராமத்தில் "லானடல டெளன் எஸ்டேற்" என்றழைக்கும் பூமியில் 1 ஏக்கர் விசாலங்கொண்ட ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு ஆர். எஸ். பொன்னுடைய மனைவிகுரிய பூமி,
கிழக்கும் தெற்கும் . இந்தப் பூமியின் மிருத்திப் பூமி,
மேற்கு எறியவெற்றியா பள்ளிக்கூட வளவு

(2) கொழும்பு டிஸ்திரிக், சியான கோறன் மேற்கு, அதிகாரி பத்துவயில், எறியவெற்றியா எனனும் கிராமத்தில், பொடி பொன்னுடைய மனைவியால் உரிமைகேட்கும் பூமியில் ½ ஏக்கர் விசாலங்கொண்ட ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு கதியால் வேலி,
கிழக்கு எறியவெற்றியா பள்ளிக்கூட வளவு,
தெற்கு . லானடல டெளன் எஸ்டேற்,
மேற்கு . கிறிபத்தகொட—டெலுப்பிறியா டி. ஆர். சி. ரோட.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரம் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி, புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1953 ம ௯ (செப்டம்பர்) புரட்டாதிமீ 11 ந ல.

பீ பி. புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசண்டினை இலக்கம்
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம்

Q 4427 J/LG/2670

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், அனத்தக கோறன் தெற்கு, ஜாயலை நகரசபை எல்லைக்குள், வெலிகம்பிறிய கிராமத்தில் 1 ம, 1 1/1 ம வரிமதிப்பு இலக்கங்கள் கொண்ட பூமிகளில் 7 பொச்சல் விசாலங்கொண்ட ஒரு பகுதிக்கு எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு . கொழும்பு—நீர்கொழும்பு ரோடில் ஸ்ரீமான் பீ பீ எம் பெற்றேறுக்குடைய 3 ம இலக்க வளவு,
கிழக்கு . கொழும்பு—நீர்கொழும்பு மெயின் ரோட,
தெற்கு . பீ. ஜஸ்திஸ் பொன்னேசாவுக்குடைய ஆதனம்,
மேற்கு ஸ்ரீமான் விக்ர ஜெயவார்தனக்குடைய ஆதனம்.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம ௯ (செப்டம்பர்) புரட்டாதிமீ 28 ந ல.

பீ பி புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசண்டினை இலக்கம் LB 2019,
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம் J/HLG/1331 -

காணியின் விபரம்

(1) மாததறைப் பிரிவு, வெல்லப்பொட பத்து நாலு கிறவெட்டில் கோட்கொட என்ற கிராமத்தில் பொளங்கதெனிய என்ற காணியிலிருந்து ஏறக்குறைய 8 பொச்சல் நிலம் எல்லைகள் —

வடக்கில் மாததறை—தங்கல பீ டபிஷியு டி தெரு
கிழக்கிலும் மேற்கிலும் அதே காணியின் பகுதிகள்,
தெற்கில் பள்ளியெ குறுனானுனெனெகே குப்புற

(2) மாததறைப் பிரிவு, வெல்லப்பொட பத்து நாலு கிறவெட்டில் கோட்கொட என்ற கிராமத்தில் பள்ளியெகுறுனானுனெனெகேகுப்புற என்ற காணியிலிருந்து 0.8 1/4 4/8 நிலம் எல்லைகள் —

வடக்கில் அதே காணியின் பகுதியும், பொளங்கதெனியவும்,
கிழக்கிலும், மேற்கிலும் அதே காணியின் பகுதி,
தெற்கில் வரமிட அலையும் அதே காணியின் பகுதியும்

(3) மாததறைப் பிரிவு, வெல்லப்பொட பத்து நாலு கிறவெட்டில், கோட்கொட என்ற கிராமத்தில் லோலுக்கறகொற்றுவ என்ற காணியிலிருந்து ஏறக்குறைய 2 பொச்சல் நிலம் எல்லைகள் —

வடக்கில் வரமிட அல,
கிழக்கில் எஸ். ஏ. டி. யோனிஸாபுடைய அதே காணியால் ஒரு பகுதி,
தெற்கிலும், மேற்கிலும் அதே காணியின் பகுதிகள்

(4) மாததறைப் பிரிவு, வெல்லப்பொட பத்து நாலு கிறவெட்டில், கோட்கொட என்ற கிராமத்தில் லோலுக்கறகொற்றுவ என்ற காணியிலிருந்து ஏறக்குறைய 4 பொச்சல் நிலம் எல்லைகள் —

வடக்கிலும், தெற்கிலும் அதே காணியின் பகுதிகள்,
கிழக்கில் . கெகிரிகேவத்த,
மேற்கில் எம் எம் டேவிட் அபுடைய அதே காணியால் ஒரு பகுதி

(5) மாததறைப் பிரிவு, வெல்லப்பொட பத்து நாலு கிறவெட்டில், கோட்கொட என்ற கிராமத்தில், கெகிரிகேவத்த என்ற காணியிலிருந்து ஏறக்குறைய 11 பொச்சல் நிலம். எல்லைகள் —

வடக்கிலும் தெற்கிலும் . அதே காணியின் பகுதிகள்,
கிழக்கில் : எஸ். ஏ. சிவலொறா அபுடைய அதே காணியால் ஒரு பகுதி,
மேற்கில் : லோலுக்கறகொற்றுவ

(6) மாத்தறைப் பிரிவு, வெல்லப்பொடபதது, நாலு கிறவெட்டில், கோட்கொட என்ற கிராமத்தில், கெகிரிகேவத்த என்ற காணியிலிருந்து ஏறக்குறைய 6 பெர்ச்சஸ் நிலம் எல்லைகள் —

வடக்கிலும், தெற்கிலும் அதே காணியின் பகுதிகள், கிழக்கில் பி. பி. ஏ 1194 ல 5 ம துண்டு—கெனகேவத்த, மேற்கில் எஸ். ஏச டியோலில் அப்புடைய அதே காணியின் ஒரு பகுதி

(7) ஆரம்பப்பட இலக்கம் 1,194 ல துண்டுகள் 5, 6, 7, 8 ஆகக் குறிக்கப்பட்டனவும், மாத்தறைப் பிரிவு வெல்லப்பொட பதது, நாலு கிறவெட்டில் கோட்கொட என்ற கிராமத்தில் உள்ளனவுமான கெனகேவத்த, மிக்கஹவத்த, மததுமாகேவத்த இன்னும் பாளுவத்த என்ற காணிகள் நான்கிலுமிருந்து 35 4 பெர்ச்சஸ் நிலம்

LA 3335/J/HLG/1805

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புண்பெண்டா புலாங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு, 1953 ம (ஸ்) (ஒகஸ்த) ஆவணிமீ 7 ந உ

பி. பி. புலங்குலம், காணி, காணி அபிவிருத்தி மந்திரி

காணியின் விபரம்

சிலாபம் டிஸ்திரிக், பிடிக்கல் கோறூன் தெற்கு, நாததாண்டிய எனலும் கிராமத்திலிருக்கும் "கம்பிகொடுவ" எனலும் காணியின் ஒரு பகுதியும், 30 அடி நீளம் 30 அடி அகலம் கொண்டதும் பெலியத்தை, கெடமனயிலிருக்கும் பி திசானாயக்க அவர்களால் உரித்துப்பேசப்படுவதும், கீழ்க்காணும் எல்லைக்குள்ளடங்கியதுமான காணித் துண்டு எல்லைகள் —

வடக்கு நாததாண்டிய-முட்டி பெண்டிவில் ரேட்டி கிழக்கு நெல்வயல் தெற்கும்-மேற்கும் அதே காணியில் மீதியாகவுள்ள பாகம்.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்

LA 3396/J/HA/2945

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும், 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பலா புலாங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு, 1953 ம (ஸ்) (ஏப்பிரல்) சித்திரைமீ 30 ந உ

பி பி புலங்குலம், காணி, காணி அபிவிருத்தி மந்திரி

காணியின் விபரம்

கீழ்ச் சொல்லப்பட்ட எல்லைக்குள்ளடங்கியதும், சிலாபம் டிஸ்திரிக், பிடிக்கல் கோறூன் தெற்கு மிரிசன கொட்டுவ தலைமைக் காரரின் பகுதியைச்சேர்ந்த மிரிசன கொட்டுவ கிராமத்திலிருக்கும் புறானவெல் என்றழைக்கப்படும் 2 1/2 ஏக்கர் விசாலங்கொண்டதுமான ஒரு காணித்துண்டு எல்லைகள் —

வடக்கு லுனுவில் மிரிசனகொட்டுவ ஸ்ரீமான டபிளயு பேதரு பெர்னாந்துவுடைய வயற் காணி கிழக்கு ஸ்ரீமான டபிளயு பேதரு பொனாந்துவுடைய தெனநத் தோட்டம் தெற்கு தங்கொட்டுவ, போளவத்த, ஸ்ரீமான ஜோன பொனாந்துவுடைய வயற் காணி மேற்கு லுனுவில் மிரிசன கொட்டுவவைச்சேர்ந்த ஸ்ரீமான டபிளயு அந்தோனி பொனாந்துவுக்கும், தங்கொட்டுவ போளவத்தைச்சேர்ந்த ஸ்ரீமான ரூசே திசேருவுக்கும் சொந்தமாகவுள்ள ஒரு தெனநத்கோப்பு

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்

இல LH 680

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறோர்கள் எனபதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன் எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதமப்படத்த இல A 3,139 துண்டு காணியின் பெயர்	கிராமம்—பலத்தோட்ட, களுத்தறைத் தொட்டமுனை, களுத்தறை டிஸ்திரிக் விபரம்	விசாலம்
1 போகஹாவத்த	40 வருஷத்திற்கு மேற்பட்ட 7 தென்னையும், ஒரு தோம்பாவும, 3 ஏறறுலு மரங்களும், 15 வருஷ ஒரு வெரலுமரமும், ஒரு தென்னமரமும், 10 வருஷ ஒரு குணுகிலா மரமும், 4 கடுகமரங்களும், 2 நனை மரங்களும், ஒரு மாமரமும், 4 தோம்பமரங்களும், ஒரு தோடையும், ஒரு அம்பிறிலாமரமும், ஒரு பலாமரமும், ஒரு அறறிககாமரமும், 5 வருஷ 2 அம்பிறிலாமரங்களும், 4 நனை மரங்களும், 5 மாமரங்களும், ஒரு மிடி மரமும், 10 கடுகமரங்களும், ஒரு கஜாமரமும், ஒரு பெலிமரமும், ஒரு தோடையும், ஒரு மில்லாமரமும், 3 தோம்பா மரங்களும், 2 வாயை களும், ஒரு நிரந்தரமான கட்டிடத்தின் ஒரு பகுதியும், ஒரு தடைபண்ணும் சுவரும் கொண்ட ஒரு தோட்டம்	0 0 20 4

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1953 ம (டிசெம்பர்) மார்ச்சு மாதம் 15 ந திகதி முற்பகல் 9 00 மணிக்கு களுத்தறைக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்துமடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாபுறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாபுறத் தொகையையும் அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1953 ம (டிசெம்பர்) மார்ச்சு மாதம் 5 ந திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதி களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

களுத்தறைக் கச்சேரி, 1953 ம (ஸ்) (ஒகரோபா) ஐப்பசிமீ 5 ந உ

டீ ஆர் எல். பாலசூரியா, டிஸ்திரிக் அதி உதவி அரசாட்சி எண்ணு

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்

இல LD 4669

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணிகளை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறோர்கள் எனபதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணிகளின் விபரம் —

கண்டி டிஸ்திரிக், உட்புலத்தம் பகுதி, பஸ்பாகே கோறூன், தெக்கினட கிராமத்திலிருக்கும், உட்கேபெல்ல, டம்பேமுல்லுமபுற, வடகொடகெதற், எல்வெத்தும், வடகொட கெதரவத்தை எனப்படும் நிலப்பகுதிகள், பிரதமப்பட இலக்கம் 2,024 ம துண்டுகள் 1, 2, 3, 4, 5 என அளக்கப்படும், விவரிக்கப்படும்பகுதிகளின் —

துண்டு	காணியின் பெயர்	உரித்தாளியின் பெயர்	விசாலம்
1	உட்கெபெல்ல	நாவலப்பிட்டிய, தெக்கினடவிலிருக்கும் சமரகோன முதியானசேலாகே நன் மெனிக்கா	0 0 35.7
2	டம்பேமுல்லுமபுற	நாவலப்பிட்டிய, தெக்கினடவிலிருக்கும் வடகொடகெதற் ஹெனனாயக் முதியானசேலாகே	0 0 2.2
3	ஷெ	ஷெ	0 0 0.2

අංක	කාணியின் பெயர்	විபரම	உரித்தானவரின் பெயர்	விலாமை எ று ப
4	டம்பேமுல்லுமுடி	நாகவயப்பிட்டிய, தெக்கிடைவிலிருக்கும் சமரகோண முதியானசேனாகே புஞ்சி பண்டா, மேற்படி புஞ்சி அப்புறாமி, மேற்படி உக்கு மெனிக்கா, மேற்படி புஞ்சி மெனிக்கா	விசாலம்	0 0 3 4
5	வட்டகொடெதறானவெதும், வட்டகொடெதறவத்த	நாகவயப்பிட்டிய, தெக்கிடைவிலிருக்கும் நவரத்தன முதியானசேனாகே ஹீனஅப்பு, மேற்படி டிக்கிளி அமமா, மேற்படி முத்த மெனிக்கா, மேற்படி டிக்கிளி பண்டா, மேற்படி புஞ்சி அப்புறாமி, மேற்படி லொக்கு மெனிக்கா, மேற்படி டிக்கிளி பண்டா, மேற்படி ஹீன பண்டா, மேற்படி டிக்கிளி மெனிக்கா, மேற்படி முதியானசே, பிராமண முதியானசேலாகே டிக்கிளி மெனிக்கா, மேற்படி நன மெனிக்கா, மேற்படி டிக்கிளி பண்டா, மேற்படி புஞ்சி பண்டா, மேற்படி முதியானசே	விசாலம்	0 0 26 4
மொத்தம்				0 1 27 9

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமூலமாக 1953 ம் ஆண்டு நொவெம்பர் மாதம் 17 ந் தேதி முற்பகல் 9.30 மணிக்கு கண்டி கச்சேரியில் எழுப்பப்பட்ட வெளிப்படுத்துமடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உட்படைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு நொவெம்பர் மாதம் 10 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

எழுத்துமூலமான கோரிக்கைகளை அனுப்பத்தவறுபவர்கள் விசாரணையின்போது, உரிமைக்காரர் தமது உரிமைகளைக் கோருவதற்கு தகுதியற்றவர்களாய் செய்வதுமன்றி அவர்களின் கோரிக்கைகளை அவர்களின் சமூகமின்றி ஏற்றுக்கொள்ளப்படவும் மாட்டாமற்செய்வதும்

கண்டி கச்சேரி,

1953 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசிமீ 5 ந் உ.

ஓ ரேன ரை,

டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு

இலக்கம் LD 3672.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவினையடியான அறிவித்தல்

ஒரு பிரதிக் தேவைக்கு வேண்டியுள்ள கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உபபிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

கண்டி டிஸ்திரிக் தும்கேன பகுதி, கண்டிபலாத்த கோணம், ஹண்டபோவ சிராமத்திலிருக்கும் கீழ் குறிகப்படிபுருக்கும் நிலப்பகுதிகள். அனுபந்த இலக்கம் 2 துவக்கி இறுதி சிராமப்படம் 166 ல் அளக்கப்படும் விவரிகப்படிபுருக்கின்றன

அண்	காணியின் பெயர்	உரித்தானவரின் பெயர்	விலாமை எ று ப.	
154	உள்கொடப்பிழில்ல	எறமுதலியத்த, ஹியவகம், வெலிவிட்டவிலிருக்கும், கொடபுக்கப்பத்தலாகே டிக்கிளி	0 2 34	
158	எபிட்டவத்த	எறமுதலியத்த, ஹியவகம், வெலிவிட்டவிலிருக்கும், சலஞ்சிய முதலியானசேனாகே பின்சிமஹாத்	0 0 12	
159	டிடி	தெறணியாகல், மியனவிட்ட தோட்டத்திலிருக்கும் ஆர் ஹேர்மன்	0 1 8 1	
மொத்தம்				1 0 14 1

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமூலமாக 1953 ம் ஆண்டு (டிசெம்பர்) மார்ச்சு மாதம் 1 ந் தேதி முற்பகல் 9.30 மணிக்கு கண்டி கச்சேரியில் எழுப்பப்பட்ட வெளிப்படுத்துமடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உட்படைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1953 ம் ஆண்டு (நொவெம்பர்) கார்ந்திகை மாதம் 23 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

கோரிக்கைகளை எழுத்துமூலம் அறிவிக்காதவர்கள், விசாரணையின்போது தமது உரிமைகளை எடுத்துரைக்கவோ அல்லது அவர்களின் கோரிக்கைகளை கவனித்து எடுப்பதற்கு தகுதியற்றவர்களாவார்கள

கண்டி கச்சேரி,

1953 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசிமீ 10 ந் உ.

ரை ரை,

டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டம் 7 ம் பிரிவினையடியான அறிவித்தல்

ஒரு பிரதிக் தேவைக்கு வேண்டியுள்ள கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உபபிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

மத்திய மாகாணம், கண்டி டிஸ்திரிக், கண்டி பாததஹோவாஹட்ட பகுதி, ஹோவாவிலுள்ள கோணம், பலலேமர் ஓய சிராமத்தில் 1 ஏக்கர், 0 றூட் 18 ரோச்சன் விசாலமுள்ள பாணுவத்த இடம் அல்லது மீகன்தெனன் கொடமெடுதேனன் என்பதும் நிலப் பகுதி பிரதமப் படம் A 2004 ல் துண்டு 1 என அளக்கப்படும் விவரிகப்படிபுருக்கின்றன

தலாத்தஓய, மெதகம்விலிருக்கும் பீ. எஸ் அபேசிஹ தற்போதைய உரிமை கோருகிறார்

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமூலமாக 1953 ம் ஆண்டு (டிசெம்பர்) மார்ச்சு மாதம் 1 ந் தேதி காலை 10 மணிக்கு கண்டி கச்சேரியில் எழுப்பப்பட்ட வெளிப்படுத்துமடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உட்படைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1953 ம் ஆண்டு (நவம்பர்) கார்ந்திகை மாதம் 24 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

கோரிக்கைகளை எழுத்துமூலம் அறிவிக்காதவர்கள், விசாரணையின்போது தமது உரிமைகளை எடுத்துரைக்கவோ அல்லது அவர்களின் கோரிக்கைகளை கவனித்து எடுப்பதற்கு தகுதியற்றவர்களாவார்கள

கண்டி கச்சேரி,

1953 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசிமீ 12 ந் உ.

ரேன ரை,

டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு.

இது சம்பந்தமான கடிதங்களில் இவ் இலக்கத்தைக் குறிப்பிடுக LD 1180/3/ஈ/2417

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டம் 7 ம் பிரிவினையடியான அறிவித்தல்

ஒரு பிரதிக் தேவைக்கு வேண்டியுள்ள கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உபபிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

காணியின் பெயர் இனவத்த

பரப்பு 0 ஏ 0 றூ 20 4 4

இருப்பு மத்திய மாகாணம், ஹலெவியா டிஸ்திரிக், உடலோவாஹட்ட பிரிவுக் காரியாதிக்காரியின் பகுதி, கொஹோக்காக கோணம், உதலுமட சிராமம்

விபரம் 20 வருடப் பலாங்கான 3, 10 வருடக் கழற் மரம் ஒன்று, 15 வருடக் கித்தலுமரம் ஒன்று, 2 வருடச் சப்பு மரம் ஒன்று, ஒரு நீர் ஊற்று ஆதியன் கொண்ட தோட்டம்

உரிமையாளர் : பலநாயக்க முதியானசேனாகே கமகெதர உக்கு மெனிக்கா, தெலிகாமட, எககிரிய, நிக்கைகலை

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அநிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமூலமாக 1953 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 20 ந் திகதி காலை 10 மணிகு நிகல்கலைகட பொ. வே இ சாகுமிட பங்களாவில் எனமுனபாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகைகளைக்கப்பட்ட விபரங்களையும், 1953 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 13 ந் திகதிக்கு முன்னர் எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்குமபடியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

ருவரேலியாக கச்சேரி,
1953 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசிமீ 7 ந் உ.

டி ஜே சேரசிங்ஹ,
டி.லத்திரிக, உதவி அரசாட்சி ஏசனரே

இதையிடமிடக் கடிதம் வரவேலார இதன குறிப்பிலக்கத்தைக் குறிக்க வேணடும். இல L.D 7355

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவினப்படியான அறிவித்தல்

ஒரு பிரகடன தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறாக்கள எனபதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

கொள்கத்து ஆற வெவ திருத்தற்கு வேண்டப்படும நிலம்

அட்டவணை

இணை இல 4 இறுதிக கிராமப்பட இல 259 கிராமம்—பத்தியபொல

குண்டு	காணியின் பெயர்	விபரம்	உரிமை கோருபவா.	விசாலம் ஏ. ரூ ப
419	வடியமுலன	பராபரிப்பற்ற நெலவயல்	(1) ஜெயவாணசிகங்க ஆராச்சிகே சைமன அபடி, (2) ஜெயசூரிய மதறசிகங்க அனறில ஹாமி, (3) கெட்டி ஆராச்சிகே டொல டியோனில, பத்தியபொல	0 2 6 8
420	அலுத்தமுலன	பராபரிப்பற்ற நெலவயலும், கற பாறையும்	(1) ஜெயவாணசிகங்க ஆராச்சிகே இரோச்சிகாமி, (2) மேறபடி சியடோறில அபடி, (3) மேறபடி சிககோறில அபடி, (4) மேறபடி பொடிகாமி, (5) மனித்தனக றனலீர ஆராச்சிகே டேவிட சிககோ, பத்தியபொல, தாமகாத்தா, (6) பீ ரெடனசாரூ தேரே, பத்தியபொல	1 1 13 2
			எ ரூ ப பராபரிப்பற்ற நெலவயல் 1 1 10 2 கறபாறை 0 0 3-0 மொத்தம் 1 1 13 2	
421	அலுத்தவெவவத்த	3 வருட புல்லெண்ணைப் பயிர், நெல் வயல், தரிசு, 4 வருட 1 தெனனை, 3 வருட 3 தெனனைகள் கொண்ட தெனனை தோட்டம்	ஜி. ஏச பீ அரானேலில சிலவா, பத்தியபொல புல்லெண்ணைப் பயிர் 0 0 9 0 நெல்வயல் 0 0 25-0 தெனனை தோட்டம் 0 0 12-0 தரிசு 0 0 16 0 மொத்தம் 0 1 22-0	0 1 22 0
422	பெற்றகஹவத்த அல்லது அலுத்த சேனை வெவவவத்த	..	ஜி ஏச பீ அரானேலில சிலவா, பத்தியபொல	0 1 16 5
423	கொள்கத்து ஆறவெவெகொடல்	ஷெ ..	டபினியு எடி ஏ டொன தியோனில, பத்தியபொல	0 2 2 0

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அநிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமூலமாக 1953 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 26 ந் தேதி, காலை 10 மணிகு தங்காலை சேக்கிட பங்களாவில் எனமுனபாக வெளிப்படுத்தும்படியும் அக் காணிகளில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும் நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை களைக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 13 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில, முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்குமபடியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா விசாரணை நாளன்று உரிமையைக் குறிக்கும் சகல சாத்தனங்களையும் என பாவைகளுக்க கொண்டுவரல் வேண்டும்

குறித்த திகதியன்றே அல்லது அதற்கு முன்போ உரிமையை எனக்கு அறிவிக்காவிடின் விசாரணை நாளன்று அவவுரிமைகளைக் கருதற் கோருதற்கு அருகதையற்றவாக்களாவாக்கள.

அமபாந்தோட்டை கச்சேரி,
1953 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசிமீ 8 ந் உ.

டி ஜே. எவ டி. வியனகே,
பகுதிக கூட்டு உதவி அரசாட்சி அதிபா

தெல்லிப்பனியிலுள்ள அமபட்டவதையிலிருக்கும் பத்தாவது சிறு வாயக்கால் மாற்றுலவது எனலும் பிரகடன தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணியை, அஃதாவது —

பிரதமபட்டது இல A. 1,495. குறிச்சி—தெல்லிப்பனை கிழக்கு

குண்டு.	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்.	விசாலம் ஏ ரூ ப
5	புல்லனசீமா	30-35 வருஷ 22 பனைகளும், 10-15 வருஷ 4 பனை களும் அடங்கிய பனந்தோப்பின் பகுதி	(1) வயித்திலிங்கம் சணமுகம், பீ டபினியு டி. ஓவசியா, புகோடா, (2) திருமதி. பொன்னமமா சணமுகம், C/O வ. சணமுகம், பி டபினியு டி. ஓவசியா, புகோடா	0 0 10 3

எடுத்துக்கொள்ளவதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம் அதிகாரம்) 5 ம் பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி எனக்கு கறபனை செய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறார் எனபதை 6 ம் பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான இத்தனைக்கொண்டு பிரசுரித்தமாடி விளம்பரஞ்செய்கின்றேன

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய 1953 ம் ஆண்டு (டிசம்பர்) மாகழி மாதம் 1 ந் தேதியிலன்று காலை 10 மணிகு யாழ்ப்பாணம் கச்சேரியில் எனமுனபாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணியிலுள்ள உடநடைகளினது தன்மையையும் அவவுடநடைகளுக்காயத் தாம் சாதிகும் உரித்துகளின் தொகையையும் விபரங்களையும் சொல்லும்படி இத்தனால் அலுக்களித்ததற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது

காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தின் 6 ம் பிரிவின (203 ம் அதிகாரம்) 1951 ம் ஆண்டு (ஆகஸ்டு) ஆவணி மாதம் 31 ந் திகதியிலன்று வெளிவந்த 10,288 ம் இலக்க அரசாங்க "கசென்" பத்திரிகையில் வெளிப்படுத்திய விளம்பரம் இந்த விளம்பரத்தால் ரத்துச் செய்யப்படுகிறது

யாழ்ப்பாணக் கச்சேரி,
1953 ம் ஆண்டு (அக்டோபர்) ஐப்பசிமீ 9 ந் உ.

பீ. ஜே ஹடனன்,
வட்டமாகாண அரசாட்சி ஏசனரே.

தெல்லிபாளையிலுள்ள அம்பட்டவந்தையிலிருக்கும் பத்தாவது சிறு வாய்க்கால் மாற்றுபது எனலும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணியை, அஃதாவது —

பிரதமபட்ட இல A 1,549 குறிச்சி—தெல்லிபாளையிற் கிழக்கு

துண்டு காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் ஏ. மு. ப.
1 பூபாலனசமா	40-45 வகுப்பு 70 பனைகள் உள்ள பனநதோப்பு	(1) வயித்திலிங்கம் சண்முகம், பீ. டபிள்யூ டி. ஓவசியா, புகோடா, (2) திருமதி பொன்னம்மா சண்முகம் O/o வ சண்முகம், பீ டபிள்யூ டி. ஓவசியா, புகோடா	0 0 29 7

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையுமையுமபடி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி எனக்கு கற்பனை செய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் எனப்பதை 8 ம பிரிவினபடி வேண்டிய பிரகாரம் நான் இதுகொண்டு பிரித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய 1953 ம (நூ) (டிசம்பர்) மாகாழி மாதம் 1 ந தேதியிலன்று காலை 10 மணிகு யாழ்ப்பாணக் கச்சேரியில் எழுப்பப்பட்ட வெளிப்படுத்த ததமக்கு அக்காணியிலுள்ள உடற்கைகளினது தன்மையையும் அவ்வுடற்கைகளுக்காயத் தாம் சாதிகரும் உரித்துகளின் தொகையையும் விபரங்களையும் சொல்லுமபடி இதுனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தின் 6 ம பிரிவின (203 ம அத்தியாயப் பிரகாரம்) 1951 ம ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 31 ந திகதியிலன்று வெளிவந்த 10,288 ம இலக்க அரசாங்க "கச்சேரி" பத்திரிகையில் வெளிப்படுத்திய விளம்பரம் இந்த விளம்பரத்தால் ரத்து செய்யப்படுகிறது

யாழ்ப்பாணக் கச்சேரி, 1953 ம (நூ) (அக்டோபர்) ஐப்பசிமீ 9 ந உ. பீ ஜே ஹட்சன், வட மாகாண அரசாட்சி ஏசண்டு

காணி மீட்டற் சட்டம்

இலக்கம் LA 873/LRO

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினபடி அறிவித்தல்

- (1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதன்கருவிகள் அடவண்ணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
- (2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,
- (3) அத்தகைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—
 - (அ) நோழ்கமாத, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக யாழ்ப்பாணக் கச்சேரியில் 1953 ம (நவம்பர்) மாதம் 17 ந திகதி காலை 10 மணிகு எழுப்பப்பட்ட வெளிப்படுத்தும்,
 - (ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும், 1953 ம (நூ) (நவம்பர்) மாதம் 7 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

வட மாகாணத்து அரசாட்சி ஏஜென்ட் பீ ஜே ஹட்சன் ஆகிய நான் மேற்கொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினபடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

1952 ம ஆண்டின் (மாச) பங்குனி மாதம் 7 ந திகதியில் 10,366 ம இலக்கத்தைக் கொண்ட இலக்க அரசாட்சி "கச்சேரி" பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட இந்தக் காணியின் 2 ம துண்டைப்பற்றிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினபடி செய்யப்பட்ட அறிவித்தல் இத்தால் ரத்துசெய்யப்படுகிறது

யாழ்ப்பாணக் கச்சேரி, 1953 ம (நூ) (சுற்றோபர்) ஐப்பசிமீ 7 ந உ. பீ ஜே ஹட்சன், வட மாகாண அறிவி.

அடவண்ணை

ஆரம்பப்பட இல A 1,635 கிராமம்—கோப்பாய வடக்கு

துண்டு காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் ஏ. மு. ப.
2 தம்பகட்டியும், தம்ப தோட்டம், இதற்குள் தென்னை, காய்கறிச் செடி, மற்றும் கட்டு அருணச்சலம் சிவகுரு	தம்ப தோட்டம், இதற்குள் தென்னை, காய்கறிச் செடி, மற்றும் கட்டு அருணச்சலம் சிவகுரு	சிவகுரு உரும்பிராய கிழக்கு சனகுகம்	0 0 18 7

(1947 ம ஆண்டின் 8 ம இலக்க முடிக்குரிய காணிகளின் சட்டத்தின்படி உள்ள பாகங்களைத் தவிர்த்து).

இல LA 3258/J/A/L/735

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினபடி அறிவித்தல்

- (1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதன்கருவிகள் அடவண்ணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம், உண்டென்றும்,
- (2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,
- (3) அத்தகைய காணிகளில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—
 - (அ) நோழ்கமாத, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக நாததாண்டிய காரியாதிகாரியின் கந்தோரில் 1953 ம (நவம்பர்) மாதம் 21 ந திகதி காலை 10 மணிகு எழுப்பப்பட்ட வெளிப்படுத்தும்,
 - (ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம (நூ) (நவம்பர்) மாதம் 13 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

புத்தளம்—சிலாபம் டிஸ்திரிக் கூட்டு உதவி எஜனாட் பீதாம்பரம் காசிலிங்கம் ஆகிய நான் மேற்கொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினபடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

புத்தளம் கச்சேரி, 1953 ம (நூ) (சுற்றோபர்) ஐப்பசிமீ 8 ந உ. பீ. காசிலிங்கம், டிஸ்திரிக் கூட்டு உதவி அறிவி.

அடவண்ணை

ஆரம்பப்பட இலக்கம் A. 1,073. கிராமம்—மெத்தகோட.

துண்டு காணியின் பெயர்	விபரம்	உரிமை கேட்பவரின் பெயர்	விசாலம் ஏ. மு. ப.
1 கோனகலுவத்த	30 வயதுக்கு மேற்பட்ட தென்னந்தோப்பு	எஸ். பீ. குமாரசிங்கமும், ஸ்ரீமதி. எஸ். பீ. குமார்	0 2 2
2 ஷே	30 வயதுக்கு மேற்பட்ட 15 தென்னந்தோப்பு	சிங்ஹ மஹவெவ, மாதமைய	0 0 17

மொத்தம் .. 0 2 19

இல LA 3386/J/LLD/2746

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொளளும் சட்டத்தின் 7 ம பிரிவினாபடி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோடுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக நாததாண்டிய காரியாதிகாரியின் கந்தோரில் 1953 ம (நவம்பர்) காத்திகை மாதம் 21 ந திகதி காலை 10 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம (நவம்பர்) காத்திகை மாதம் 13 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

புத்தளம்—சிலாபம் டிஸ்திரிக்டு கூட்டு உதவி எஜ்ஜை பீதாமபரம் காசிலிங்கம் ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினாபடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

புத்தளம் கச்சேரி,
1953 ம (நவம்பர்) ஐப்பசிமீ 8 ந உ

பீ காசிலிங்கம்,
டிஸ்திரிக்டு கூட்டு உதவி அதிபர்

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 1,159 கிராமம்—டங்கொட்டுவ

துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரிமைகேட்பவா பெயர்	விசாலம் ஏ ரு. ப
1	கெபெலலிலகெல்லை	நிரந்தர கட்டிடமொன்றின் ஒரு பகுதியும், 41 தென்க்குளம் எல்லைக் கோரியுள்ள, அடங்கிய தென்க்குளத்தோடு	எல்லைக் கோரியுள்ள, அடங்கிய தென்க்குளத்தோடு	0 2 1
2	ஷே	ஒரு கல் டாங்கியும், ஒரு கற கிணறும், ஒரு வேயந்த கொப்பற மண் குளையும், சவரிலலாத 2 ஓலைக் குடிசைகளும், நிரந்தர கட்டிடத்தின் ஒரு பகுதியும், ஒரு நிரந்தர கட்டிடமும் கொண்ட 5 தொடக்கம் 40 வயதுள்ள தென்க்குளத்தோடு	ஷே	19 3 20
3	ஷே	5 தொடக்கம் 30 வயதுள்ள 15 தென்க்குளத்தோடு	ஷே	0 0 19
மொத்தம்				20 2 0

இல LA 3412 J/LLD/222/53

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளளும் சட்டத்தின் 7 ம பிரிவினாபடி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோடுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக நாததாண்டிய காரியாதிகாரியின் கந்தோரில் 1953 ம (நவம்பர்) காத்திகை மாதம் 21 ந திகதி காலை 10 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம (நவம்பர்) காத்திகை மாதம் 13 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

புத்தளம்—சிலாபம் டிஸ்திரிக்டு கூட்டு உதவி அதிபர், பீதாமபரம் காசிலிங்கம் ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினாபடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

புத்தளம் கச்சேரி,
1953 ம (நவம்பர்) ஐப்பசிமீ 8 ந உ

பீ காசிலிங்கம்,
டிஸ்திரிக்டு கூட்டு உதவி அதிபர்

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 1,223 கிராமம்—மெல்லாவ.

துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரிமைகேட்பவா பெயர்	விசாலம் ஏ ரு. ப
1	தெலகஹகெலே அல்லது தெலகஹவத்த	ஒரு தற்காலிக கட்டிடம் அடங்கிய 40 வயதுள்ள தென்க்குளத்தோடு	ஜே. டி. பிரான்கிஸ், அசினி "சன ஜோஸ்", தங்கொட்டுவ	8 3 22
2	ஷே	1 முதல் 3 வயதுள்ள 3 தென்க்குளம், 40 வயதுள்ள 38 தென்க்குளம் அடங்கிய தென்க்குளத்தோடு	ஷே	0 1 32
மொத்தம்				9 1 14